

I 3-69

# பால்வெளி

இதழ் பொய்க்காலை



'காகவி'

விலை  
**30**  
சதம்

கலை, இலக்கிய மாத திடு

00-0000

# 2. நுத்தா முருத்து

**மறுபடி மலர்ட்டும் பூ!**

“மல்லிகை என்னேன் நெஷன்

மலைப்படி அருகில் மூன்னர்

வில்லிய மரர்கள் பூத்துத்

அலங்கிற்று மகனே” என்று

கொல்லவும் ‘கபமா’ என்றால்;

தேவன்டனேன்; வேரில் மீண்டும்

கூழினை தொன்று கண்டான்;

நம்பிப் பூ எதிர்பார்க்கின்றான்!

—சில்லையூர் செல்வராசன்

“மல்லிகை” நீண்டகால இடைவெளிக்குப் பின் மீண்டும் மணம் பரப்ப வருவது அறிந்து மிகக் மகிழ்ச்சி அடைகிறேன். ‘மல்லிகை’ வெளிவந்து கொண்டிருக்க காலத்தில் இலங்கை இகைகிய விழிப்புனர்க்கிக்கு அது ஆற்றிய பெரும்பானியை நான் நன்கு அறிவேன். கொஞ்சக் காலம் அன்றைகிய மணமின்றி வாடிய வர்களில் நானும் ஒருவன். இலங்கையில் பத்திரிகை வெளியிடுவதில் உள்ள இன்னங்கள் ஏராளம். எந்த இன்னால் இனிவரினும் தொடர்ந்து “மல்லிகை”யை வெளியிட வேண்டுமென்று ஆசிரியர் பொழினிக்ஜினர் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

ஈவலப்பிட்டி.

இர. சந்திரசேகரன்

‘மல்லிகை’ மீண்டும் நீண்டகால இடைவெளிக்குப் பின் வெளிவருவதுபற்றி மகிழ்ச்சி. சமுத்து இகைக்கிய வரவில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தை அழித்த இலக

கிப்போம்பாட்டை உணர்த்த மல்லிகை போன்ற சுய சிக்தனையை வளர்க்கு ஏசிகள் நிலைதளராமல் வெளிய ரவே வேண்டும். வாசகர்களும், இலக்கிய கர்த்தகர்கள் மும் அவரவர் பலத்திற்கேற்ப உறுதுணை செய்வது வேண்டற்பாலதே! என்றும் தொடர்ந்து மல்லிகை வளர வேண்டும் மென்பதே என்றவா.

தர்ஹாங்கர்

ர. இக்பால்

சில காலமாக 'மல்லிகை' இதழைக் காணுது வரண்டு கிடக்கும் எமது இலக்கிய இதயத்திற்குக் குளுமையுட் டிச் சாந்தி அளிக்க மின்டும் மல்லிகை வெளியர இருப் பதை அறிந்து உள்ள ம பூரிக்கீஸ் தேரன் ஈடுத்து தே சிய இலக்கியக் கண்ணேட்டத்துடன், இதுவரை எந்தப் பததிரிகை ஆசிரியரும் வெளியிடாத வீரியம் மிக்க ஆசிரியத் தலையங்கத்தைத் தொடர்க்கு மல்லிகையில் வெளியிட்டு இலக்கியத் திஷையைத் தெளிவாக காட்டிம் அருவ நட்சத்திரமாக மல்லிகை தொடர்ந்து பணி செய்வ என்று வழந்துகொன. கடந்த காலத்தில் மல்லிகை ஏதும் தாங்கள் தொடர்ந்து ஏழுதி வங்க தங்கள் கருத்துக்களைத் தொத்து ஒரு நூலாக வெளியிட வீர்களே ஆயின், வளர்ந்தவரும் எமது இங்குச்சுந்துசீயின்றுக்குக்கை கொடிக்குதலு மென்பதும் என்று என்றனம்.

அட்டப்பிடிய

"தெளியான்"

மல்லிகை கொழுஷ்டின் கிழவைப்பது அரிகார திருக்கறை. பெரிப் பட்டகளில் இருந்து பட்டிக்கணவரை தமிழ் நாட்டிக் கிணிமிச்சிங்கரியிலின் கவர்க்கிப் பாங்களைத் தாங்கிய சஞ்சிகைகள் தொங்குகிறன. பல ரூக்கு மல்லிகை என்றாருக்கு சஞ்சிகை வருவதை தெரியாது. மல்லிகைக்கு விளம்பரபலம், மிக மிக முக்கியம். இலக்கிய அபிமானம் உள்ள பவர் தாது செல்வாக்கைப் பிரயோகித்தாவது விளம்பரம்பேர்க்கழுயறசிக்கக்

கூடாதா? அத்துடன் மல்லிகை என்னிரு சஞ்சிகை  
வெளிவரும் செய்தியைத் தயிழன் ஒவ்வொருவனுக்கு ட.  
அறிபச் செய்ய வேண்டும்.

கொழும்பு-8

அ. சேமபாலன்

மல்லிகைக்கு எப்போதோ அனுப்பி வைத்திருக்க  
வேண்டும், கன்றைகள். பல சோவிகளால் நேரம்  
கிடைக்கவில்லை இனி நேரம் கிணக்குமென நப்புகி  
றேன். அடிக்கடி எழுங்கேன். மல்லிகை தொடர்ந்து  
வருவதையிட்டு மகிழ்ச்சி.

கொழும்பு

இ. முருகையன்

தரமான 'மல்லிகை' மாத இதழ் மீண்டும் மணம்  
கம்மும் இலக்கியப் பூக்கள் பூக்க, வாசகர்களாகிய  
நாம் உது மணம் கம்மும் பூக்களைத் தர - எங்கள் ஊரி  
வூள்ள கடைகளில் 'மல்லிகை' இசழ்களை விற்கச்  
செய்யும்! விளம்பரங்கள் சேகரித்து அனுப்பவோம்  
ஒரை நிறைவோத துணிந்து எழுதுவோம்!

எல்லா வாசகர்களும் உணர்ட்டும்!

"ார்த்தைகள் நிறைந்த ஆசிகள் தரமாட்டோம்!

இதயம் கலந்த ஆதரவு தர என்னியுள்ளோம்!"

கோட்டாஞ்சேனை

சி. பா. தாஸ்




## முதன் முதலில் சந்தித்தேன்

மக்கள் கவிமணி வட்டுக் கோட்டை

மு. இராமலிங்கம் அவர்களைப் பற்றி

ரசிதமணி கனக செங்குதாதன் எழுதுவார்.



## உந்தனுக்கா மரணம் ?

வ. வகைவிங்கம்

(எழுத்தாளர் அ. ச. எந்தசாமி அவர்கள் நம்மை கிட்சி மறைந்து ஒருவருடம் உருவ்போடி விட்டது. அவருது ஞாபகார்ந்தமாக இக் கல்லெதலைச் சென்றிடுவின் ஓரும்.)

செங்குருதி சேர்புரட்சிப் பதாகை தன்னைச்

நிம்மமின்னாக் குரலெழுப்பிச் சிந்னை வீரம்  
பொங்குணர்ச்சி கொண்டேழூஷ் தே முர தம்மைப்  
புதப்பாகை கொஞ்சிடைகிட சயர்ச் சடைத்தே  
எங்குமுயர் சமங்ரஸ்முச்சி காட்டி

எம்மத்தி வாழ்க்கீட்டு இனிய தோழு!  
நங்கள்மனுங் குணம் பகுடத்தாய், நக்குங் தின்  
தரமுணர்ந்தாய், நினங்குமா சாவு கண்பா?

சிந்தகயுடைக் கீதம்கயுடன் சிந்தகண்ணீர்  
சிந்தனைக்கு மெட்டாத சிறைக்கு வாழ்க்கில்  
மங்கைவீன் யதிபகைத்து மாண்டு போகும  
மங்கைத்தக்கு ஒளியிழ்டு மாண்பு பூங்டாயி  
சிந்தனைக்கு விருந்துடிம் கருக்கு வீசு  
செம்மலை! எம்முள்ளஞ் செரித்து அமுக  
உந்தனு கா மரணம்? இக்காலகிலுண்ண  
உள்ப்பங்கும், உயர்களுத்தும் ஒய்த்தாடா?

அமுத்தக்கு உயரீந்தே இளமை பொங்கும்  
இனியபல சிக்தண்ணக்கு உருவ மீதே  
உமுத்தபல சொள்கைகளை உடைத்து கூடத்தே  
ஊரறிய நடவறிய உணர்த்தி நெஞ்சில்  
அமுத்தியெயமக் கடித்தடித்தே யறிவுறித்தி  
அமுத்தகைடைக் திகைந்தசாமி யென்றே  
அமுத்தமடா இவ்வுலகம் வாழு மட்டும்  
வாழுமடா சின்புகழும் அன் முட்டி.

“ஆடுதல் பாடுதல் சித்திரம்—கவி  
யாதயினை கலைகளில்—உள்ளம்  
சடுபட்டென் நுழைப்பவர்— பிற ர்  
ஈனாநினை கண்டு துள்ளுவார்”

கோடி: 2

மலர்: 16



மார்ச் 1969

## இலக்கிய இதயங்கொண்ட

### இவீய நெஞ்சங்கரே!

ஒர் ஆண்டிற்குப் பின்னர் உங்களைச் சந்தி கிண்சேறா. இந்த ஒருவரூட் காலத்திற்குள் உங்களில் பலர் மல்லிகை என்ற பெயரைபே மறந்திருக்கலாம், உண்மை ஏனெனில் வாழ்க்கைப் பிரச்சினைகளின் அசர வேக மாற்றங்களால் பண்முகத் தாக்குதல்கள் ஞக்க சடு சொல்க்க வேண்டிய ஒரு குழ்நிலையில் மல்லிகை என்ற ஒரு பெயரை இங்க்கிய உலகில் ஓதுவன ஈர்ப்புப் பெயராக நீங்கள் ஞாபங்கம் வைக்கிறதோ மாட்டு ஹர்கள் என்பது என்னமோ ஒப்புத் தெள்ளப்பட வேண்டியதுதான். இதற்கு மாருன பலர் நம்மிடையே இல்லாமல் இல்லை இந்த ஒரு சில மாஷங்கங்களுக்குள் பலப் பலர் நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் மல்லிகை இதழின் வருங்காலம் பற்றி மிக மிக ஆர்வத்தடியும் அக்கறையுடனும் விசாரித்துள்ளனர்: “ப எ வி வாடிப்போய் விட்டதா?” எனத் தாங்கு கு விவ கல வியவர்களுண்டு. “நீங்கள் தோற்றுப்போய் விட்ட மர்களா?” என நம்பலத்தின் மீது அதை நம்பிக்கை வைத்

திருந்த சிலர் இப்படி விசாரித்தது முன்னி, “தொடந்தும் ஈழத்து இலக்கிய உலகில் மல்லிகை மணம் பறப்பாதா?” என அங்கலயப்புடை எழுத்து எழுத்தாக எண்ணி யெண்ணி எழுதியவர்களுமுண்டு.

இந்த இதய ஈப்படுக் குரல்களின் தொனி யை வியக்த வியக்து மன்விகை அவர்களுக்காகத் தனது நன்றி அஞ்சலியை மௌனமாகத் தனக்குள் தானே செலுத்திக் கொள்கின்றது.

இலக்கிய உலகில் தோல்வி என்பது தோல்வியே அல்ல!

வரலாறு நம்மீது சுமத்துகிட்டற இலக்கியக் கட்டமை களுக்குத் தகுந்த பதிலை நாம் உங்களைப் போன்ற இலக்கிய செஞ்சங்களுக்கே விட்டு விடுகின்றோம். நாம் என்பது நீங்கள், நீங்கள் என்பதே நாம் எனப்பரிபூரணமாகமயபுவதால், இதற்குக்கணிபாகநாமே பதிச்சொல்ல வேண்டிய அச்சியாமில்லை.

மல்லிகை தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் மாதா மாதம் ஒழுங்காக செலிக்காதது. இச் சஞ்சிகை ஈழத்துக் குத்தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பாட்டத்திய இலக்காபத தாக்கம் அல்லது அசைவு அல்லது ஒரு பர ரப்பான் சிந்தனைச் சலங்குத்தை உண்டாக்கியது எனப் பலராலும் இன்று ஒப்புக் கொள்ளப்படுகின்றது.

அழுத்தமான மனப்பதிவுகளை ஏற்படுத்த ஆசீரியத் தலையங்கங்கள் பற்றி மெய்யாகவே பேருஞ்சமப்பட நியாய முண்டு. ‘கலை இலக்கியப் பரிவாதத்தை என்பது ஒரு வழிப்பாணத்தயல்ல!’ இதற்கால ஜின்னுட பல ஈழத்துச் சஞ்சியக்களின் போர்க் கட்டுரைகளினுடன் உள்ளடக்கமாக வெளிவருவதைக் காணலாம். ‘ந மஹர்களை நாமே மதிக்க வேண்டும். நாமே, நம்மார்களை மனப் பூர்வமாகப் பாராட்டவும் வேண்டும்’ இது கோவூக் இன்று இந்நாட்டங்கும் பரவி வருவதுடன் அரங்குகள், மனமாக்கள், ஞாபகச்சின்னங்கள், கிலைகளாக வடிவெடுப்பதுடன் முத்திரை வெளியிடுக்கள் என்ற சோரிக்கையாகவும் உந்திவெடுக்கின்றது. ‘இந்நாட்டிப் புந்தகங்களை வாங்குங்கள்’ ‘�ழத்துத் தமிழன் தான் நோபல் பரிசு

பெறுவான்' போன்ற தலையங்கங்கள் சிந்தனைக்கு ஒரு தூண்டுகொலாக அமைத்தாகப் பாராட்டப்பட்டிருள்ளன.

ஒரு சாதரணமான சஞ்சிகையின் தலையங்கங்கள் இரண்டை ஒரு தினாரிப் பத்திரிகை மறுபிரசரம் அச்யத்து ஈழத்திற்கிக் கூரு புதுகும். இதைச் சாதித்தது மல்லிகை. இந்தச் சாதனையை செயலாக்குவதற்கு பக்கபலமாக நினைவர்கள் தரமான ஈழத்து இலக்ஷ்ய ரசிகர்களான என்பது மறக்குமுடியாத உண்மை மல்லிகை என்றென்றும் இதை மரக்காது இவர்களைப் பாராத்துத்தான் நடவடிக்கை இப்படிமொரு இன்னியைக் கீட்டுவிருப்புகளின்றேம்.

நமது சஞ்சிகைகள் ஏன் தோல்வியாடகின்றன? போகிய விளம்பரமின்கூம் முதற்கரண். இரண்டாவது காரணம் பேசுநடிய அக்கரை இல்லாமை. மூன்றாவது இந்தநடிகள் மீசு இருக்க வேண்டிய மற்றொ, பாசுமீ, தெசுமோ இல்லாத ஒரு அங்கியத்தாம். இம்முன்றம் கவனிக்கத் தக்கவை.

தீருக்கென்றும் திருவிழுக்கென்றும் 'குமா' அதைக்கென்றும் இதுக்கென்றும் மூஸ்பாத்திக்கு எவ்வும் டாம்பீகமாக ஆயிரமாயிரமாகக் கொட்டிச் செல்ல செய்யும் கூல பணக்காரப் புண்ணியாக்கமாகக்கூடி இது காட்டில் கலை இலக்கெயக்குறுக்கென ஏதோ ஓரளவு உதவி செய்யக்கூடிப் பின் வாங்குகின்றனர். நமது தேசத்தின் இலக்கிய வட்டாரத்துத் துறதிர்வட்டங்களில் இதுவும் ஒன்று.

எனவே பொறுப்புணர்ச்சியுடன் மல்லிகை இந்த கருத்தை உங்கள் சிந்தனைக்கு வைக்கின்றது.

நல்லவர்கள், கல்வெள்ளனம் படைத்தவர்கள், ஏதோ சீரிகளவாவது வசதி படைத்தவர்கள் நம்மடையே இல்லாமல் இல்லை, இவர்கள் மனம் வைத்தார்களும் சஞ்சிகையை என்ன இலங்கக்கில் பல தரமானாக்களைக் கொண்டுவந்து ஜிடலாம் என உறுதியாக

கூறலாம். அனுசப் படாதவர்களின் நெஞ்சங்களை தாங்கள் அனுசப் படாதவர்களின்ரேம். தொடப்படாத இதயகளைச் சுற்றிர தொடக்கி ஆசபபடுகின்ரேம். இதில் நம்முடன் கூக்க மூவமாக ஒத்துக்கழக வேண்டியவர்களே இப்போதைகளுத் தேவை. அதித்த அதித்த இதழ்கள் மல்லிகை தனது சொந்த அச்சுத் சாதனங்கள் மூலம் அச்சிடப்படவேண்டிய என்ற குறிக்கோளுடன் சொற்படத் தொடக்கங்கியுள்ளோம்.

இந்த இலட்சிய இக்கியச் சாதனைக்கு உதனிடமிருந்து புகிவார்களை அனுசப் தம்மாலிஸன்ற உபகாரங்களைப் பெற்றுத் தரவேண்டும் என இந்நாட்டை கேசிக்கும் தரமான ரசிகர்களை வேண்டிக் கொள்ளுகின்ரேம். அங்குரது பெயர்கள் மல்லிகையில் தொடர்ந்து வெளிவருப் போன்றதையும் அப் பெயர்கள் கொரவத்திற்குரிய நாமங்களாக மதிக்கப்படும் என்பதையும் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகின்ரேம்.

காலம் நம்மைப் போன்றவர்களுக்கு விடும் சுவாஸை ஏற்பது நாக்கு சலையாயகடமை மல்லிலின் அநாக னசாதனம். கலத்தின்றைவை நமது எழுது. அதற்கான அத்தோரம் தேசத்தை கொடுக்கும் நெஞ்சங்கள்.

இலக்கிய இடம் கொண்ட இளிய நெஞ்சங்களை, உங்களுக்கு இக்கருத்துக்கள் சமர்ப்பணம்!

## எழுச்சிதான் எமக்கு வேண்டும்

### முருகையான்

எழுச்சி தான் எமக்கு வேண்டும்,  
இன்றைய நிலையில் ! வினை  
மழுப்பலால் பயனே இல்லை.  
மக்களுள் ஒரு சாராறைத்  
தொழுச் சொல்லி முறைத்த காலம்  
தொலைந்திடல் வேண்டும் அன்றே?  
எழுச்சொல்லி நுத்திற் பூட்டின  
உழுவாரோ? உதைப்பார் தனே !

நடப்பினால் முன் னர் போல  
நசுக்கலாம் என்றை எண்ணின  
படிப்பினால் நாங்கள் பெற்ற  
பயன் என்ன? யாதும் இல்லை,  
உடைப்பிலே போடல் வேண்டும்  
ஒவ்வாத கொள்கை எல்லாம்.  
சடப்பொருட் கூட்டம் அல்லர்;  
தமிழர்கள் மனிதர், நாங்கள்.

சிரிக்கிறோர், அயலார் எல்லாம் !  
'திருநின்ற செம்மை' என்றே  
உரைத்திடப் பட்ட பண்டம்  
உது தானே? எனக் கேட்கின்றோர்,  
வருத்தமும் பரிவும் கொண்டு,  
வழக்கத்தை உடனே மாற்றிக்  
கருத்தினைப் புதக்கல் வேண்டும்,  
நாலத்துக் கேற்ற வாறு.

வேதத்தை, ஆகமத்தை  
வேறெதன் பொருட்டு யேனும்  
ஒதற்கு நாட்டம் இல்லா


உத்தமப் பெரிவோர் எல்லாம்  
 சாதிக்குச் சான்று தேடிச்  
 சாத்திரம் புரட்டு கின்றூர்,  
 தீதக்காய் நிசமும் வழிவோன்  
 திருக்குறள் படித்தல் பேல:

பொதுவாழ்வில் பேதம் இன்றிப்  
 புழங்கிகிம் நிலைமை தோன்றின்  
 அதி நீதி ஆகும்; அன்றைல்  
 அடிப்படை முடிவெய்தது.  
 கதை பேச்சு சண்டங்கு மூடுக்  
 காலத்தைப் பேசுக்கலாமோ?  
 மிதவாதம் மட்டுமல்ல,  
 விழிப்புடன் குடிபும் வேண்கிம்.

(2)

## பல்வினக

ஆசியர்: டாக்னிக் ஹீலா



கஜப  
ஷ்வங்கிய  
மாதநிதம்

60. நெல்லூர்மார்ஜி. யாழிப்பாங்கி

# உறவு


அன்பு முகையதீன்

இநுமாதம் ஏருதாய் உழைச்சு த்தாய் முதலாளி  
தருகின்றார் ஆறு தாங்கள். குதையெடுத்த  
விரைகின்றேன். வில்லையாய் வீட்டைக்கு அகற்றுன்  
'அரை' அடித்தால் சம்ரூ அவம்பெயன் எண்ணமனம்  
போகின்றேன். அந்க புக்கல்துக்குன் ளோன்  
வாருங் களென்ற வரவேற் றபசரிக்க  
எத்தனையோ பெயராக கிருக்கின்றார். அவர்களெல்லாம்  
நித்தமும் எண்ணை கேட்கிறும் அன்பர்களே!

சாதியிலே நான்கான் சம்ரூக் குறைவெனினும்,  
ஒதியதாக் வாழ்சில் உபரவில்லை யானாலும்,  
கொஞ்சமும் அந்தக் குறைநிறைக்கையைப் பாராது  
நெஞ்சார எண்ணை நேரிக்கச் செய்கின்றார்.

வல்லவனை கெஞ்சிருக்கி வணங் குதந்காய் கோயிலுக்குன்  
செல்லுகற்ற முன்னே "சீச்சி" தீட்டென்று  
பொல்லெடுத் தெண்மேல் புவிபோல் பரப்பவரும்  
எல்லோரு மங்கிருக்கின்றார் ஆனாலும்  
சொல்லாலே ஏதம் சுகிவதில்லை. கோதராய்  
எண்ணுகின்றார் என்மேல் இரக்கமும் கொள்ளுகின்றார்.  
முன்னில் இடம் தந்த முகம்தக்க எண்ணே  
ஒன்றும் இந்த உறவாடி மகிழ்கின்றார்  
ஒருநாளும் கிடைக்காத உறவு கிடைத்ததினால்  
திருகாளாய் யெண்ணி தீர்த்தக்கில் மூழ்கின்றேன்.  
இன்பத்தில் மூழ்கி இருக்கின்ற நற்சகத்தால்  
அன்புக் குரிமென் ஏருமைக் குணைவியையும்,  
பஞ்சத்தால் வாடி பரிசுக்கும் சேய்களையும்  
நெஞ்சத்தில் எண்ணை தீராத்தைக் கடத்துகின்றேன்.  
"கஞ்சிக்கும் கூட காற்சதமும் இல்லை" யென்  
வஞ்சிக்கொடி சொல்ல வர்த்தாக நினைவுவந்த  
நெஞ்சாஸப் பிரிப் நெருப்பை யிதித்தவண்போல்  
அஞ்சிகிறேன், இல்லை அடைவதற்கு மனமில்லை!

கையிலே இருங்கதெல்லாம் கறைய புதுவுறவால்  
 பையநான் இல்ல பாதைவழி கோக்கின்றேன்.  
 வீசிய கரத்தோடு வீட்டிருக்க சென்றால்  
 ஆச கிடைத்தினா? அதனுலே யே சித்தேன்.  
 தேடியதில் ஏதும் கேச்கிக்கூத்தும் பழக்கமிக்கிலை!  
 ஆட்யே பென்னாம் அழித்தேன் ஆசையினால்  
 வாடிய என்குடும்ப வாட்டக்கைப் போக்குறுத்து  
 போடியார் இன்று புதிய அறிமுகத்தால்  
 உதவுஶ ரெண்ற உறுதி மனத்திலேழு  
 கதவுடியில் சென்று கணைக்கின்றேன். கண்டவுடன்  
 விசர்பிடித்த நாயாய் விரட்டிகின்றர் இங்குள்ளக்கு  
 என்னடர வேலை? என்னுடைய இல்லத்தை  
 மாசுபடுத்தி விட்டாய் மடப்பயலே ஒடெண்டு(று)  
 கூசாதெனைப் பார்த்தக் குறுதின்றார். அவ்வார்த்தை  
 உள்ளத்தை மேலும் உருக்க, அங்குறவு  
 கள்ளுக் கடைதனின் கருத்தை அறிக்கு  
 மென்ற நடக்கின்றேன். மேதுனியில் உறவுமுறை  
 கொள்ளும் புதிய மறை கொஞ்சம் அறிந்துகொண்டு  
 இல்லத்தை நேர்க்குகின்றேன். எப்படியும் அங்கெனக்கு  
 தொல்லை இருங்காலும் தூங்குசற்கு இடம் கிடைக்கும்.



## 2-முவர் நாம்

— “ மாண்புமுறை ” —

தேங்மொழி பாய்ச்சி யின்பத  
 தேறுதல் தீற்றும் அன்பே  
 மான்விழி! வயற் புறத்தே  
 வரம்புவைத் துள்ளேன்; மாசி,  
 வான்பொழி யழுதாம் ஞான  
 மழைத்துளி மலரைத் தூவி;  
 கானநதிக் கரத்தில் துன்பக்  
 கறைதுடை கலிங்கம் வைத்தான்!

நிதம் உழூக்கின்ற வன்மை  
 நிறை நாம் பிதயம் மீட்ட,  
 பதரிலா விதையஞ் செக்கைப்  
 படித்திய வயலும் அன்பால்  
 உதவிசெய் ஏரூந் தோழர்  
 ஒத்துழைப் பென்றும் உண்டு;  
 கதவினைத் திறந்து வைத்த  
 காலமும் கருத்தும் உண்டு!

கள்வரின் கவனம் பற்றும்  
 கைப்பொருள் கரங்கு வையா  
 வள்ளியோர் நாங்கள் பாரின்  
 வறுமைகள் தீர்ப்போம்; மானம்  
 உள்ளதே உழைப்பு என்ற  
 உழூ் பயன் ஒன்றே தெய்வம்!  
 தெள்ளிய பார்வையோடுந்  
 தெம்பொடுந் தொடர்வா யன்பே!

ஒல்லையில் ஒறுக்கா தெம்மை  
 உயர் செறுக் களம்பே ரூள்ளம்  
 உள்ளது! உழவர் நாங்கள்  
 உதிரிகள் விடோயோம்! வேளாண்  
 நெஞ்சொடு களைப்புஸ் லேசம்பி  
 நிறுப்பயன் இழக்க மாட்டோம்!  
 ஸ்லிலே விதையோம் காலக்  
 ளனியில் விதைப்போம் காண்பாய்.



## பழக்காத ஏழை

ஏ. வே. பஞ்சாட்சாம்

ஏழ முயவன் தன்னுடை வண்டி - வாழ்வின்  
 இங்கைதந்த ஆகட புளிமண்டி!  
 ஏழை அவன் என்றாலும்  
 இல்லையுடை என்றாலும்  
 தொட்டறியான் மற்றொருவர்காக மானுங்  
 கெட்டறியான் ஏற்படவோர்ம ச!

பள்ளிசென்று பழக்கிடவும் இல்லை—பண்பு  
 பழத்தகாகப் புஞ்சுதவதும் இல்லை.  
 பள்ளிசென்றா விட்டாலும்  
 பண்புக்கா விட்டாலும்  
 வரித்துணையாய் நெஞ்சுகொண்டு நின்றான்  
 — அன்பப்  
 பழித்த மும்பு நீக்கிவாழ்வில் வென்றான்.

(முந்தேரடி)

# திரைப்படங்களும்

வ. ஜே. கணகரெட்டு

திரைப்படக் குழுவின் தகவுரைகள்

முக்கிய பிரச்சினைகளை ஆராய்வதற்கு குழுக்களை நிய மிப்பதும், அவற்றின் அறிக்கைகளை ‘ஊருகாய்’ பாடுவதும் இலங்கை அரசாங்கங்களின் வழக்கமாயிற்று. திரைப்படக் குழுவின் அறிக்கையும் இதற்குப் புறநடை அனுரு.

திரைப்படக் குழுவின் முக்கிய தகவுரைகளை உடனடியாகச் செயற்படுத்தினால்கூட நழுத்தின் (தமிழ், சிங்கள) படத் தொழில் முன்னேறும் என்பதுல் ஐயமல்லை. தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஒன்று ந்திருவ்ப்பட வேண்டுமென திரைப்படக் குழு தகவுரைசெய்தது. இக்கூட்டுத் தாபனம் மூன்று பகுதுகளைக் கொண்டதாய் வளங்கும்: ஓருபகுதி திரைப் படங்களை இறக்குமதசெய்து விதியோகிக்கும். இன் ஞானம் கொண்டதாய் விதியோகிக்கும். இன் ஞானம் கொண்டதாய் விதியோகிக்கும். மற்றத் திரைகளைம் சிறுவாகலுருக்காண திரைப் படங்களையும், கலை, கலாச்சார செய்தப் படங்களையும் தயாரிக்கும்.

ஈழத்தின் திரைப்படத் தொழிலைப் பேணவளாபதற்கு அரசாங்கம் வரும்பலூல தீர்ச்சை துவர்ப்பட கூட்டுத்தாபனத்தை உடனடியாக ந்திருவ்பேணவும். ஆக்கூட்டுத்தாபனத்தற்கே படங்களை இறக்குமது அச்சுத்து விவரத்தைப்படப்பதற்கு ஏகபோக உரிமை இருப்பதற்குல் (பதவுசெய்யப்பட்ட திரைப்படச் சங்கங்கள் அரசாங்க திரைகளாங்கள், தூதர் அங்கள் போன்றவற்றிற்கும் படங்களை இறக்குமது செய்வதற்கு உரிமை இருக்கும்.) அதை எமக்கு நன்மை பயக்கும். இப்பொழுது இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா

போன்ற நாடுகளிலிருந்துதான் பெரும்பாலான திரைப்படங்கள் இறக்குமதியாகின்றன. ஏனைய நாட்டுத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு எமக்கு அதிக வாய்ப்பில்லை. அத்தி பூத்தாற் போவ சிலவேளைகளே வேற்று நாட்டுப்படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. ஆதலால் இப்பொழுது நடைமுறையிலுள்ள இறக்குமதி ஒழுங்குகளால் திரைப்படரசிகர்கள் எத்தனையோ சிறந்த படங்களைக் காணமுடியாது தனிக்கின்றனர் இந்தியாவிலிருந்துகூட அநேகமாக தமிழ், இந்திப்படங்கள் மட்டுந்தான் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. தமிழ்ப் படங்களிலே கூட ஜெயகாந்தன் போன் ஜேரின் படங்களையாழ்ப்பாணத்து ரசிகர் காணும் பாக்கியத்தை இன்னும் பெறவில்லை. எத்தனையோ சிறந்த வங்காளம், மலையாளம் தெலுங்குப் படங்கள் இந்தியாவிலே தயாரிக்கப்படுகின்ற போதிலும் இலங்கை ரசிகர்களுக்கு அவற்றைப் பார்ப்பதற்கு வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டால் மேற்கூறப்பட்ட குறைகளை தவிர்ப்பதோடு, அந்திய சௌவனி மோசடிகளையும் வேரோடு களைவதற்கு வழிசீரக்கும். அத்துடன் இக்கூட்டுத்தாபனம் படப்பிடிப்பு நிலையம் ஒன்றன நடாத்த இருப்பதனால் உள்ளுரப் படத்தயாரிப்பாளருக்கு இது நன்மை பயக்கும்.

திரைப்படக் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டதும், இப்பொழுது நடைமுறையிலுள்ள திரைப்பட மண்டலங்கள் கலைக்கப்படவேண்டும் என்றும் திரைப்படக்குழு தகவுரை செய்திருக்கிறது. அத்துடன், இலங்கையிலுள்ள படமாளி கைகள் அ. ஆ. என் இரு தரங்களாகப் பிரிக்கப்படவேண்டும் எனவும் சபார்சு செய்துள்ளது. வழக்கமாகப் பொது மக்கள் கூடுதலாகச் செல்லும் படமாளிகைகள் முதற்பரிவிலும், ஏனையவை இரண்டாம் பரிவிலும் அடங்கும்.

திரைப்பட வளர்ச்சிக்கான ஆணையாளர் ஒருவரை நியமிப்பதோடு, தேசிய திரைப்பட ஆலோசனைச் சபை ஒன்றையும் நிறுவுமாறு அறிக்கை மேலும் தகவுரை செய்துள்ளது,

இச்சபையில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், படமாளி கைச் சொந்தக்காரர், ரசிகர் திரைப்படத்தொழிலில் ஈடுபட்ட உள்ள பணியாளர் போன்றேரின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். தேசிய திரைப்பட நிலையம் ஒன்றினை நிறுவுமாறும் அறிக்கை சிபாரச் செய்கிருக்கிறது, இந்நிலையம் சஞ்சிகைகள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் ரசஜீன்சை வளர்க்க முயலும்.

காட்சிக்கான நேரத்தில் கீழ்க்கண்ட ஒரு குறிப்பிடப்பகுதியை உள்ளுருவிலே தயாரிக்கப்படும் படங்களுக்கு சட்டமுர்வமாக ஒதுக்க வேண்டும் என்றும், இந்தியத்திரைப்பட இறக்குமதியில் மூன்றில் ஓரு பகுதியைக் குறைக்க வேண்டும் என்றும் மேலும் அப்பறிக்கை குறிப்பிட்டுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் மூலம் உள்ளுர்ப்படங்களின் வளர்ச்சிக்காக வழிகோஸப்படுகின்றது-

இவைகளே திரைப்படத்துறவின் பிரதான தகவுரைகளாகும். இவற்றை நிட வேறு எத்தனையோ தகவுரைகளை குழு செய்தபோதிலும் அவற்றை கார இங்கு ஆராய வேண்டியதில்லை. இம் முக்கிய தகவுரைகளையாவது அரசாங்கம் உடனடியாக செயற்படுத்தினால்குன்றும் ஈழத்து திரைப்படங்கள் செலுத்தோங்க முடியும். இல்லாவிடில் இந்தியப்படங்கள் ஈழத்துந் தமிழ்ப்படங்களை தலையெடுக்கவிடாது நசக்கினிடும் என்பது தின்ணோம்

(முற்றும்)



மஸ்லிகை தொடர்ந்தும் மஸர் இருக்கின்றது. மஸ்லிகை வெளிவந்து கொண்டிருந்த ஓலங்களைவிட மஸ்லிகை வெளி வராத காலங்களில் தான் அதன் அருமையும் பெருமையும் நமக்குப் புரிந்தது. நமது நாட்டுத் தரமான வாசகர்களுக்கும் தெரிந்தது.

புதிய புதிய இலக்கியச் சிந்தனைகள், கருத்தாளம் கொண்ட ஆசிரியத் தலையங்கங்கள், தேசிய எழுச்சி மிக்க படைப்புப் புதுமைகளைத் தாங்கி வெளிவரும் மஸ்லிகை தெள்ளிந்தியச் சாக்கடை இலக்கிய, சினிமாத் தினிப்பிற்கு எதிராகவும் தொடர்ந்து போராடும்.

தொடர்பு கொள்ளுங்கள்

# சிங்கள-தமிழ்

## இலக்கிய பொழிபெயர்ப்பு ஓன்றுடைய விதம்

ஆ. தேவராசன்

முன்னுரை:

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள், ஒரு காட்டிலோ அன்றி ஒரு மாவட்டத்திலோ கூடி, ஒன்றி வழக்கு மென்றால் ஒர்கள் கழுவல் மற்றைய மொழியில் ஏற்படுவது இயற்கை. மொழி வரலாற்றில் கண்ட அனுபவ உண்மை. இலங்கை இந்தப் பொது நியதிக்கு விலக்கல்ல. சிங்கள மொழியில் தமிழின் செல்வாக்கு ஏராளமாக உண்டு சில மாவட்டங்களில் சிங்களத்தின் செல்வாக்குத் தமிழிலும் காணப்படுகின்றது.

சிங்கள-தமிழ் உறவு:

சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கு மிகடியில் மிக நெருங்கிய தொடர்புண்டு; சிங்கள மொழியின் இலக்கண அமைப்பிலும் சொல் வளத்திலும், — முக்கிய மாகப் பல்லேசுறு தொழிலுணர்த்தும் சொற்களிலும், தமிழின் செல்வாக்கத்தைக் காணமுடிகிறது. அதேபோல சிங்கள இலக்கியத்திலும் சமிழ் இகைசெயங்களில் சொல்வாக்கைக் காணமுடிகிறது. தமிழ் மொழியை மிக விருப்போடு சிங்கள மக்கள் கற்று வந்தனர். இதை உணர்த்தும் குழந்தைப் பாடல் கூட (Nursery Phymes) உண்டு. தமிழ் மொழிகைக் கற்றேர் மொழியாக, உயர்ந்தோர் மொழியாகக் கருதிய காலமும் உண்டு. இதை உணர்த்தம் பாடல் ஒன்றை அழகிய வண்ணல் என்ற கவிஞர் 17-ாம் நாற்றுண்டில் பாடியிருக்கின்றன. காலங்கேதாறும் செருங்கிய உறவு பூண்டல் நிவ்விரு மொழிகளும் பாளி, சமஸ்கிருத, பிராகிருதம் கூடுதலாகக் கலந்ததால் ஏற்பட்ட தமிழின் களவியே சிங்களம் என்று தணியும் சிங்கள அறிஞரும் உண்டு; எனினும் இது மேலும் ஆராயப் படவேண்டியது.

## சிங்களத்தில் தமிழ் இலக்கியங்கள்:

அண்மைக் காலத்தில் சிங்கள இலக்கியங்களை — முக்கியமாக தற்கால சிருட்டி இலக்கியங்களை தமிழ் மொழி திருயாழ்வாணன், திருச்சிவசப்பிரமணியம் போன்னேர் மொழி பெயர்த்தி, சிங்கள இலக்கியத்தின் தற்கால கால நீரோட்டத்தை சிங்கள ரல்லாகோருக்கு அறி முகம் செய்து வைத்தனர், ஆனால் உள்ளட்டுத் தேவைகளில் ஆங்கிலத்தின் செல்வாக்கை குறைந்திருக்கும் இவ்வேலை ஷில், ஆங்கில மொழி பெயர்ப்புகளை விடத் தமிழ் மொழி பெயர்ப்புகள் நன்றாக அமையும். சிங்களத்திலும் தமிழ் லும் புலமை மிக்கவர்கள் எண்ணிக்கை அண்றைக்காலத்தில் மிகக் குறைந்திருப்பினும், முன்னோக்காலத்தில் தாரா எமாக இருந்திருக்கின்றது.

தமிழில் வடமொழி சார்ந்த அமைப்பில் எழுந்த இலக்கண நூலானையீரமீழியம் என்னும் நாலைத் தழுவியே “சிதற் சங்கா” என்ற சிங்கள இலக்கண “விவிலியம்” தோன்றியது. இன்னும் பல “சங்தேச” காவி யங்கள் தமிழில் உள்ள ஏராளமான தூதுப் பிரபந்தங்களைத் தழுவியே எழுந்தன.

இதுபோல அண்மைக் காலத்திலும் இலக்கிய ஆக்கங்கள் கடைபெற்று வருகின்றன. இந்த நூற்றுண்டின் முற்பகுக்கியில் “பஞ்சகந்தரைக் கததகளை” ஆகாரமாகக் கொண்டு, சிங்களத்தில் ஒரு குசிம்பக் கைநூலை, கஞ்சத் துறை காவட்ட நீதி மன்றக்கில் துலக்கு முதலியாராகக் கடமைப்பார்த்த முதலியார் கமசிவாயம் அவர்கள், ஆக்கித் தந்துள்ளார்கள்.

வண. ஹில்ஸல் தமிழரத்தின் தேரர் சிங்களத்தில் சில நூல்களைத் தந்துள்ளார். சிலப்பதிகாரத்தின் சாரத்தைச் சுற்று விரிவாக, “பத்தினி கெவியேர்” என்றபெயரில் ஆக்கியுள்ளார். அதேபோல மணிமேகலையின் சாரத்தைச் சுருக்கமாகச் சிங்களத்தில் எழுதியுள்ளார். அவர் சிங்கள — தமிழ் அகாதி ஒன்றும் வெளியிடுவின்ஸார்.

அதனால் “சிங்கள மொழியில் தமிழின் செல்வரக்கு என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். தமிழ் காட்டில் பெளத்து மதம் பரவியிருந்த வரலாற்றையும் நூல் வடிவில் சிங்களத்தில் வெளியிட்டுள்ளார்,

வண: உண்ணுவட்டினை குணரக்தினதோர் அவர்களும் தமிழ் நூல்களைச் சிங்களத்தில் வெளியிட்டுள்ளார். சீவு சிந்தாமணியின் சாரத்தைக்கச் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ளார் ‘யாழ்ப்பாண வைப் மாலை’யின் சிங்கள ஆக்கத்தையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். இங்கும் ஒரு சிங்கள – தமிழ் அகராதி வெளியிட்டுள்ளார்.

திருக்குறள் மொழி பெயர்ப்புகளும் இதுவரை இரண்டு சிங்களத்திலை நூல் வடிவில் வெளிவந்துள்ளன. ஹெராஃண்யைச் சேர்ந்த ஆசிரியை திருமதி. மின்ஸிலூ மின்ஸிகள் திருக்குறள் மொழி பெயர்ப்பைச் சிங்களத்தில் கடந்துள்ளார். இது நாலடிப் பாடல்களை அமைந்துள்ளது. சில இங்களில் மூலங்களைக்கண்டு செதிரியிட்டார். இது 1960 ஆம் ஆண்டில் யெளியிடப்பட்டது

இதையாக்க திருக்குறள் மொழி பெயர்ப்பு சு. செத் தியமண்டல பெயரிப்பைக் கொண்டு வெளியிட்டது. இதனைச் செய்தவர் வித்தியாவாசஸ்பதி, சாகிஸ் வர்ஷச் சிரி ஸ்ரீ சாஸ்தி சிவா ஆவார். இதற்கு ‘சிரிகீய’என்று ஏற்றார் கொடுக்கப்பட்டுள்ளது. “சிரி” — திரு; “கீய” — குறள் (சிங்களத்தில் சாடுப் பானினம் “கீய” என்று அழறுக்கப்படும்). இவரது குறள்கொழி பெயர்ப்பு மிக உயர்க்கது — மூலக் கருத்துக்கள் பிறழாதவாறு கூடியவரை கவனித்திருக்கிறார். அத்தோடு நில்லாமல் சில சிங்கள நீதி நூல்களில் திருக்குறளின் செல்வரக்கு இருப்பக்கதயும். காலங்கொறும் சிங்கள இலக்கிய வளர்ச்சிக்கு தமிழ் செய்த பணியையும் அணிகரமாகத் தெரியாகச் சுடுக்காட்டியிருக்கிறார் தனது முன்னுரையில். இவரதமிழோம்

தொடர்பான பல மொழி, வரலாற்று ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். அவற்றை நூல் வடிவில் வெளியிடுவார் என்று கம்புகிழேற். சிங்கள இனதும், மொழியும் திரா ஷிட்டேம் என்ற முதலியார் குணவாத்துவின் கூற்றை மேதூாம் ஒரு படி மேலீல நின்று வலியுமத்துபவர் இவர்.

திரு. காரியவாசம் என்பவர் பாரதியின் குழல் பாட திட்ட சில பகுதிகளைச் சிங்களத்தில் மொழி பெயர்த் துள்ளார்.

அறிஞர் தனி நாயக அடிகளாரின் “இலங்கையில் தமிழ்ப் பண்பு” என்ற சிறு நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியங்கள் தமிழில்.

16.ம் நூற்றுக்கணக்கான இலக்கியமான “காலவிகினி சங்கேய” என்ற நூதந் காணியம் தமிழில் “பறவு விடுதூடி” என்ற தலைப்பில் வித்தியாரத்தினம் நவானி யூர் சோ. குராகான் ஜவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சிங்கள இலக்கிய உலகில் தனியரசு செலுத்தும் மாட்டின் விகிரம சிங்கவின், புகழ் பூத்த “கம்பெரவிய” என்ற நால் “கிராமப் பிறழ்ச்சி” என்ற தலைப்பில் தமிழில் வெளியாக்கியுள்ளது. இது ஒரு சிய மொழி யிலும் ஏலதே வெளியானது என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள மக்கள் பெரிதும் போற்றும் புராணமான மகாவமிசத்தக வண. தம்மரத்தின தேர் மொழி பெயர்த்துள்ளார். காலங்கு சென்ற மகாகவி அவ்வில்லை ரேரோ ஒரு சிறந்த பாரதி தாசனாகத் திகழ்ந்தார்.

நில்வரக்க சோமரனந்த தேரர் பெளத்த சமயக் கொள்கைகளைப் “புத்தர்” என்ற நூலில் அழகாகத் தமிழில் கூறுகிறார்.

இன்னும் நல்லவை தமிழில் பெயர்க்கு வரவேண்டும்; வரவேற்கப்படவேண்டும். இது செழும் வியாபார நோக்காக இருக்கக் கூடாது.

**தமிழறிந்த பிற சிங்கள அறிஞர்கள்:**

வண: பத்தேசம விமலவங்ச தேரர், வண: ஸ்ரீ. சீவலி தேரர், வண: ஸ்ரீ இந்திரஜோதி ஆரிய வங்ச தேரர், சிருவாளர்கள் லீல குணசேர, குணதாச அமரசேகர, ஆண்த ஜூயசேர, விஸ்வநாத் வஜீரசேன, பிட்டர் சிங்வா ஆச்சீபார் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுள் திரு. வஜீரசேன தமிழழுநு பாடமாக கலையினால் பட்டதாரிப் படிப்புக்கு எடுக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கலாநிதிப்பிட்டர் சிங்வா அவர்களும் தனது கலாநிதிப் பட்டத்திற்குச் “சிங்களத்தில் தமிழின் ஆட்சி” என்ற ஆராய்ச்சியை, தென்னிடத்திய பக்கலைக் கழக ஆவணங்களைப் பரிசீலித்து எழுதி அர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுட் சிலர் இன்றுள்ள இனக்கரோதச் சூழ்நிலையில் தமது தமிழ்ப் புலமையை வெளியிட அஞ்சிருக்கின்றனர். வேறு சிலர் புலமையில் இனக்குசிராதத்தைக் கலங்கு திரிக்கப்பட்ட முடிபுகளை எடுத்துக் கூறத் துணிந்து விடுகிறார்கள். இது புலமைக்கோ, இலக்கியத்துக்கோ, நாட்டுக்கோ, அல்லது அவர்களுக்கோ நன்மை பயக்காது.

**இலக்கியப் பணியில் சேவியத்து ஒன்றியம்:**

இந்தப் புலமை அச்சத்தை என்னும்போது சேவியத்து ஒன்றியம் நமது நினைவுக்கு வருகிறது. “சேவியத்து ஒன்றியம்” (Sovit Union) என்ற ஆங்கிலப் பதத்திற்குத் தமிழாக்கம் தந்தவர் தமிழ்ப் பித்தன் செம்பியன் உறுதியன் (Semyon G. Rudin) (லெனின்கிராடப்பல்கலைக் கழகப் பேராசிரியர்) ஆரார். இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி, அதே கேரத்தில் ஒவ்வொரு

இன, மத, மொழிக் குழுவினரின் கலாசார பண்பாட்டு வாழ்வுகளைக் கண்ணியமாகச் சட்டகிட்டங்களால் பேணி வளர்த்துப் பொருளாதார வளம் பெருக்கும் இன்ப நாடு சோனியத் ஒன்றியம். அங்கு ஆப்காஸ் என்ற மொழி பேசும் மக்களும் உண்டு, அவர்கள் எண்ணிக்கை 30,000 மட்டுமே. ஆனால் இந்க மொழியில் ஆக்கப்படும் சிறந்த இலக்கியங்களை உருசிய மொழியில் பெயர்த்து சோனி யத்து ஒன்றியம் முழுவதுமே ரவ வழிசெய்து உருசிறது அரசு இதனால் ஒரு சிறு மொழிக் குழுவினர் கூட இலக்கிய சட்டபாட்டில் சுதங்கிரமாக ஆர்வத்தோடு ஈடுபட வழி கிடைக்கிறது; அந்த எழுத்தாளன் வாழ்வு பெறுகிறன்; அவன் படைப்பு அயரத்துவம் பெறுகிறது; அவன் படைக்கும் மொழியும், ஆக்கமும் வாழ்வும் பெறுகிறது. இலக்கிய உலகம் பெரும் நன்மை அடைகிறது. இது உலகக்கே ஒரு சிறந்த முன்மாதிரி.

### முடிவுரை:

நமது நாட்டின் இலக்கிய வளம் செழித்துப் பெருக சோனியத்து ஒன்றியத்தின் வழியை பின்பற்ற வேண்டும். தமிழ் இலக்கியங்களில் நல்லவை சிங்களத்திலும், சிங்கள இலக்கியத்தில் நல்லவை தமிழிலும் பெயர்க்கப்பட்டு, ஒவ்வொரு இனத்தினரும் பரஸ்பர நல்லுறவை அறிய, வளர்க்க, வழிசெல்க வேண்டும். அப்போது தான் இலக்கியங்கள் வளம் பெற்று வளர்வதுடன், இலக்கிய கர்த்தாக்களும், அவர்கள் மொழியும் வளம்பெற, வாழ வகை செய்வதாக அமையும்.

# முதல் முதல் நீர்த்திரி

கவிஞர் 'மாகவி' மறுமலர்ச்சிக் கழுவிலிருங்களுவாகியவர். இலக்கியப் பற்றும் இலக்கிய நண்பர்களிடம் சகோதர பாசமும் ஈழத்துக் கலை இலக்கிய வளர்ச்சியிலே கன்றுத் தூர்வழும் தொன்சி பணியாற்றி வருபவர். கவிதைத் தலையிலே இவரது 'குறுப்பா' ஒரு புதிய மூரங்சி 'வள்ளி' என்றெரு கவிதைத் தொகுதி மன்னர் வெளியிட்டார். அதன்னென்னர் குறுப்பா வெளியுத்தது. இப்பொழுது 'கண்மணியாள் காதை' என்றெரு சிறுகானியம் வெளிவந்துள்ளது. சமீபத்தில் கண்மணியாள் காதை வெளியிட்டு விழாவில் கண்மணியாள் காதையை கதாப்-ரீசங்கமாகச் செய்து ஈழத்தில் ஒரு புதிய இலக்கிய அறிமுகத்துக்கூட்டு வைத்தனர் லூஸ் வீரமணி கோஷ்டியினர். மாகவி அவாகள் பழு குவதந்து இனியவர். கருத்து முரண்பாடு நிரம்பியவர்களுடனும் மிகச் சமூகமாகப் பழுகும் பண்பாளர். பல இளங்கவிஞர்களின் மனதைக் கவர்ந்தவர்களில் முன்னணியில் திகழ்பவர். கவிதைத் துறையில் 'மாகவி பாணி' என்றெரு தனிப் பாணியைத் தனது முத்திரையாடப் பதிக்கத் தக்க அளவிற்கு தனித்துவம் பெற்றுத் திகழ்பவர்.

யாழ்ப்பாணம் செயலகத்தில் R.D.O வாகக் கட்டைய புரிந்தவரும் இவர் உழைப்பால் உயர்ந்தவர். அனவெட்டியைத் தனது பிறப்பிடமாகக் கொண்டினால் இவருக்கு இலக்கை பூராவிலும் மாத்திரமல்ல, தயிழ் நாட்டிலும் நிறைய நண்பர்களும் இலக்கிய அன்பர்களும் இருக்கின்றனர்.

சமீபத்தில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட 'அக்கரை இலக்கியம்' என்ற இலக்கை — 'லேசியா இலக்கியத் தொகுதியில் இவரது 'புள்ளி அளவில் ஒரு பூங்கி' என்ற கவிதை இடம் பெற்றாள்ளது. அனைவரும் விரும்பப்படும் இனிய குணங்கள் நிறைந்த 'மகாகவி' அவர்களை மல்லிகையின் அட்டைப் படமாக வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்.

—டோமினிக் ஜீவா

## முதன் முதலில் சந்தித்தேன்

எழுதியவர்: “செந்தாரகை”

இட்டைத் தட்டுபஸ் இப்பொழுது யாழ்ப்பாணம் முழுவதும் ஒட்க்கொண்டிருக்கின்றது. அது புதிதாக வந்த காலத்தில் நான் ஓல்தட்டில் சாவகசமாக ஒரு சீட்டில் இருக்கேன் ஆனால் மேல் தட்டில் இருந்த அரே கம் பிரயாணிகள் இனிப்புக் கடையைப் பார்க்கும் சின் னஞ் சிறு குழங்கைளைப் போல அங்கும் இங்கும் பார்த்தபடி சீட்டில் இருக்கும் இராததுமாகஇருந்தனர்.

படித்து படித்துச் சுவைத்த அந்த ‘பாவிற்கு’, வாய் மூலம் சொல்லுறுவம் கொடிக்க நான் செய்த முயற்சி ..... சொறிந்த, சொறிக்க என் மயிகள் உக்ரும் வேளையிலே— அதே காட்சியை இன்னொரு சூழ்நிலையில் கானும் பொழுது— “ஆங்!”— இதோ அந்தப் பா:

“தென்னை மரம் ஏறுகிறன் சித்தன்  
இன்ன கண்டான் அவ்வழுப்பித்தன்  
தன்துடையை மாற்றுகின்றன  
கிணற்றத்தில் தககம்மான!—  
இன்னும் இறங்கானும் அவ்வெத்தன்.”

ஒரு சாதரண பனிதன் மனச் சபலத்தை, பல வீணத்தை, என்ன நாகுக்காக, பிறர் மனம் புண்ணுகாத வாறு ரசிக்கும்படி ஹாஸ்ய ரசனையுடன் கவிஞர் பாஞ்சின்றூர்.— சிந்திக்க வைக்கின்றூர்.

அந்கக் ‘சித்தன்’ தன் ஆசை தீர அழகைப் பருது கின்றூன் ஆனால் சான்—

கண்டென்; கவனித்தேன்-கழுத்து ஒடிய திரும்பிப் பார்த்தேன். ‘ஸ்ரீயரிவு’ ஒடிந்து, திரும்புகின்றது. காட்சி மறைகின்றது. ஆனால் அந்த கவிஞர் கோட்டு ஜக்தே சிறிய வரிகளில் காட்டிய காட்சி, வாழ்க்கை முழுவதும்

என் மனத்தில் பசுமரத்தாணி பேரல் பதிக்த விட்டதே! அது கவிஞரின் திறன்.

ஊர் இந்தக் கவிஞர்? எப்படி இருப்பார்?

எனக்குத் தெரியாது, தெரியவே தெரியாது: ஆனால் என் கற்பணையில் மறைந்த “சோமசுங்கரப் புலவரின்” தோற்றம் தான் கண்முன்னே விற்கின்றது.

தன் கணியக்களினால், காணியங்களினால், பா நாடகங்களிலும், தன் கவைனங்களும் ரவிகார் குழாதவை, இலக்கியப் பற்று விறைந்த இலட்சியக் குழாத்தை, தனக்கு அரணுக்கறைத்திருக்கும் அந்தக் கவிஞர்—

எனக்கு அருளாமையிலே, தன்னை யாரென்று காட்டிகொள்ளாத இருக்கின்றார் என்றால்.....

நெடுஞ்சூர்க்கத உருவும், நிமிர்க்கத நெஞ்சு, நீண்டகைகள், முதலுக்கு அலட்சியமான விழுஷ் சீசங்களை, அடிக்கடி மூந்தைப் பிள்ளை போல தட்டி விடும் கைப் பழக்கம், என்றும் சிரித்த முகம், கண்ணாட்டுக் கூடாகவும் உடலுருவிப் பார்க்கும் கண்கள்.

— இவைகளையா நான் அந்தக்கவிஞரிடம் எதிர்பார்த்தேன்! சோர்க்க, சுருக்கம் விழுத்த கண் ன் த்ன த, நைரத்த கேசத்தை, சுதப்பும் வாயை, ஒள்ளுங்க சீழவிழின நலையை, ஏன் தாடியைக் கூடாதீர்ப்பார்த்த எனக்கு இந்தக் கோலம் ஆச்சரியத்தை தந்ததை வியப்பிக்கிலைத் தானே!

என்னைப் ‘பெரிதாக’ அறிமுகப்படுத்தி யானாறு அவர் காட்டிய ததிரையில் அமர்க்கின்றன. ‘பெரிதாக’ அறிமுகப் படுத்தி என்னைத் தெரியப் படுத்த, நான் என்ன பிரபல எழுத்தாளனு?... இல்லை... தான் எதிர் காலத்தில் ஒரு மகா கவியாக இருப்பேன் என்று திருக்கதரிசனமாக உணர்ந்து, தன் னுடைய புனை பெயரையே “மஹாகவி” என்று கூறத்திருக்கும், யமூப்பாணச் செயலக த்தென்

பதா உத்தியோகத்தராகக் கடமையாற்றும் திரு. உருத்  
தி மூர்த்தியர், என்ன என்ன?

‘மஹாகவி’ இன் ஒன்பு ‘குறும்பா’ கணிதைத்  
தொகுதி கூடங்கது. அதனுடைய அட்டைப் படத்தை  
யார்க்கும் எந்தச் சாதாரண மனிதன் கூட தன் கை  
லையை மறந்து வாய்விட்டிருக்கிறிப்பான்! சிந்திக்க வைக்  
கும் ( $1+1=3$ ) என்னும் குறுப்பாவின் கரு உருப் பெற்  
விருந்தது. விளக்கத்திற்கு அட்டைப் படத்தை பார்க்க  
வும் அவ்வை கணிதை கையைப் படிக்கவும்.

சாதாரண எழுத்தர் சேவையில் இருந்தும், ‘ஆரைக  
ஞக்கு’ ஏல்லார் இராசா என்னும் எண்ணத்துடனும்,  
தங்களை இருப்பு மனிதராகக் கருதியும், வான்த்தைப்  
பார்க்க முகவை உயாதக்கீ கொண்டு கடக்கும் ஒரு சில  
அத்காரிகளைப் பேரவை து, இலங்கை நிருவாக சேவை  
மில் திருந்துர, பணிவு—னும் பண்பு—னும் பழகும் ‘மஹா  
கவி’ இன் முதல்சந்தப்பு, என் வரையில் முதல் சந்திப்  
பாகத் தெரியவில்லை.

சிலரைப் பலமுறைகள் சந்தித்தாலும், முதன் முதலாக சந்திப்பது போத்தான் தெரியும் ஆனால் ‘மஹா  
கவி’ யுடன் கடக்க என் முதல் சந்திப்பில் — பல முறை  
கள் கண்டு — கண்டத்து, உண்டு — உறங்கி, வழங்கத் —  
வாழும், நண்பர்களுக்கு இடையே கிலவும் நெருங்கத்  
தெத்தான் — ஒரு அண்டுப் பின்னப்பைத்தான் - என்  
ஒரு சாண கூடிந்தது.

சுவைஞர்களாவும், கவிஞர்களாலும் ‘‘மகாகவி’’  
என்று படிப்பட்டிருக்கிற வரும் ‘மஹாகவி’ — நுற்று  
மன், முருங்கயன், சத்தியகிளன், மு. பொன்னம்பீலம்  
போன்ற கணிஞர்களின் கணிதைகளின் உயர்வையும் பேச்சோடு பேச்சாக அடக்கி பேசி  
பிரபலப்படுத்துவது, அவருடைய பெருந்தன்மையைக்

காட்டுகின் ரத. “மஹாகளி” வளர்க்க, வயிரம் பாய்க்க  
பெரும் ஆலமரம். காற்றுகளுக்கு அஞ்சாத அதன்  
நிழல் பரந்து விரிந்தது.

மனிதனுக்கு அறிவுரை கூற எம் முன் விரிந்து  
கிடப்பது திருக்குறள். சிங்கிக்கவைக்கும் கருத்துகளைக்  
கருத்தாகத் தந்து, அச்சுறுத்தாமல் சிரிப்பாக அளித்து  
மகிழ்ச்சிப்பது — “குறுப்பா”

சிலர் அதன் தோற்றுத்தைக் கண்டு சிறித விலக  
நிற்பதாகத் தெரிகின்றது.....

உண்மையை உணராதத் தீவர் என் நண்பன் ஒருவ  
ஜீனக் கண்ணும் இப்படித்தான் தூர விலகி நிற்கின்றார்கள்.  
அவன் பிரயாணம் செய்யும் பொழுதும் சரி - ஒய்வாக  
இருக்கும் பொழுதும் சரி - ஆண் பெண் என்ற பேதம்  
பராது - ‘தெரிக்கவர் தெரியாதவர்’ என்று பிரித்துக்  
காட்டாது - அவர்களை நண்பர்களாகத் கருதி சிரிக்க  
சிரிக்க பேசுவது அவன் இயல்பு, என் நண்பன் சிரிக்  
கும் வரை அவனுடன் பிசர்ந்து சிரித்துவிட்டுப் போக  
தமன்றி, மற்றவர்களுக்கு தெரியாத பெண் களின்  
‘அழகைக்கடைக் கண்ணும் கண்டு களிப்பர் அவன் இல  
லாத நேரத்தில். அவனைப் பற்றி குறை கூறுவர் வர்கள்  
கேவிக்குட்பட்ட ஆண் பெண் பாலராசர். “ஆ!”  
என்ற வாய்யப் பிளங்கு, பக்கத்தில் நின்று கேட்டுக்  
கவைந்துச் சென்ற, பண்பற்ற அந்தச் ‘சிலரே!

பலாப் பழுத்தில் உள்ள ‘முன் தோலைக் கண்டு எட்ட  
நின்றால், அதனுள்ளே அடுக்குக்காகத் தேன் சொட்டக  
கிடக்கும் கவிதைச்சுளைகளைத் தின்னாஇயலாது. அவை  
என் அத்தனையும் தித்திப்பானவை — திகட்டாதவை.

அந்தச் சிலரை நினைத்தால்..... அவர்கள் மறக்கப்  
பட வேண்டியவர்கள். மறப்போம்!

அவருடைய சடங்கு, ஒரு சாகாரண மனிதனாக சரித்தோம், கலையுகி, கந்தப்ப சபதம் முதலியனவும்— ‘பா’ கட்டங்களான ஜோடே, திருவிழா, முற்றிற்கு முதலியனவும் கலீழுக்கு காதுகாலத்தில் கிடைத்த செல்வாளாலும். இதனை விமர்சகனும், பண்டிதர்களும் இன்னும் உணர்திருந்தாலும், பொது மக்கள் அறியத் தொடங்கி விட்டார்கள்.

“வில்லுப் பாட்டா?... சே! சே! ... வேண்டாம்!” என்று அலட்சியத்துடன் தலையை வேண்டா வெறுப் பாக அசைத்தவிட்டுப் போகும் மக்கள் கூட்டம்— இன்று வில்லுப் பாட்டா?— மஹாகவியின் கண்மணியாள் காதையா? என்று அலலுடன் கேட்டு ‘எங்கே நடக்கின்றது?’ என்று செய்தியைச் சொல்லிய வரையே அவர் அலுத்துப் போகும் வரை களைத்து, இடத்தை அறிந்து, அந்த இசையைச் கேட்டு மகிழ்விரைக்கோடும் கூட்டம் எவ்வளவு?

முக்கிண்மேல் கைக்காரை கவுக்காதீர்கள்! இள் வருடம் கை மாதம் 14-ம், 15-ம், 16-ம், திகதிகளில் சரவணை சேவை மன்றத்தில் நடாத்தப்பட்ட மாபெரும் தமிழ் விழாவில், கடைசி நாளாம் 16-ம் திகதியில் நடைபெற்ற கடைசி நிகழ்ச்சியாம் மஹாகவியின் கண்மணியாள் காதை வில்லுப்பாட்டை பார்த்தவர்கள் — இல்லை... இல்லை... சரவணை நாகேசுவரி மண்டபத்திற்கு உள்ளும் புறமும், ஒருவருக்குமேல் ஒருவராக இரண்டாக்க கலந்து இருந்தும், நினைவும், பார்த்து ரசித்த மக்கள் வெள்ளாம்.....

மஹாகவியின் கண்மணியாள் காதையை வில்லை சைக் காவியத்தை காவியத்தின் மூழை உணர்வும்ததும்ப, பாவத்துடன் பாடிக் காட்டிய நடக்கவெள்ள ஸ்தில். வீரமணியைத்தான் மறக்கழுத்துமா?

பாரதியார் இறந்த பிறகுதான் அவரைத் தூக்கிக் கொண்டாடுவதில் விமர்சகர்களுடும், பண்டிதர்களுடும் போட்டி போட்டார்கள்; இன்றவரை இப் போட்ட போட்டி சலிப்பு தட்டுமொன்றிற்கு, கடந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் சிறிது தெளிந்து, “மஹாகவி”யைக் கண்டு கொள்வது தமிழுக்கு கல்லது. இவர் வரலாறு எழுத்துப் புதக் தமிழ்க் கவிதை வரலாறேயாகும். ஆனால்ல!

அவர் எழுத்தை நம்பி வாழ்ந்து, எத்தையே திட்டிக் கொண்டுகூப்பவர் அவர்கள். எழுத்தால் வாழாது, எழுத்தையே வாழ வைப்பவர்.

ஒரே ஒரு குறையை மனம் விட்டு அவர் சொல்லுகிறார் : -

“எழுத்து வசன எழுத்தாளர்கள் பெரும்பாலும் கவிதைகளைப் படிக்காமல் இருக்கிறார்கள். படித்தாலும் அவற்றைச் சுவைக்கத் தெரியாமல் மலைக்கிறார்கள்! ஆயினும், ஒரேயூடியாக கவிதையையும், கவிஞர்களையும் என்னிவீட்டு முடியாததால், செய்யுள் எழுதுபவர்கள் எல்லோருக்குமே ‘கவிஞர்’ என்ற ஒரு பட்டம் குட்டிவிட்டு, ‘இவர்கள் எல்லோரும் ஒரு சிறை — ஒருவிலை’ என்று சரிநிகர் சமானமாக ஒரு மொத்த மதிப்பீட்டை கவக்குக் கொண்டு, மேலும் குழப்பப்படுகின்றார்கள்...”

“...கவிஞர்களே தமது கவிதைகளை உரைக்குமாற் கறக் காட்டவேண்டும் என எதிர்பாராது, இன்ற வரை நம்மிடையே இல்லாததிற்கனும், நன்மையும் உள்ள ஆய்வர்கள் தோண்றினாலேயே, அவ்வசனத்தை குடும் அவர் போன்ற பிறகும் தெளிவடைதல் கூடிய!!

அவர் கூறியகுறை கருத்து - சிந்திக்கப்படவேண்டியது ஒன்று தான்.

அவரைப் போல இன்னும் சிலர் இருங்கான், எழுத்துக்கு இனிய உலகாக இருக்கும். எழுத்தின் மதிப்பும், எழுத்தாளர்களின் மதிப்பும், பொது மக்களிடையே எவ்வளவோ பரவியிருக்கும்.

எழுத்தாளர்களுடை, இன்னெரு எழுத்தாளர்களுக்கு ஏற்ற ஒரு நிதி படி முசல் கந்தான் இருங்காலும் — அந்தச் சக்கப்பு இக்கீயப் பிரியர்களுக்கு ‘முதல் இரவு’ ரோல், நினைக்க நினைக்க இனிக்கும் சந்திப்புத்தான்.



செவிக்கு இனியதுதான்! ஆனால்...

மனிதனது உறுப்புக்களை பல்வேறு சப்தங்களும், ஒசைகளும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் அடங்கிய அட்டவணையைச் சொலியத் தமிழ்த்துவ வியலாளர்கள் தயாரித்துள்ளனர். எதிர்பாராத வகையில் இந்த அட்டவணை கவையான தகவலைப் பகிரக்கப் படுத்தியுள்ளது. அந்தச் சவையான தகவல் யாதெனில் தற்சமயம் உலகம் கூரவும் வெகு பிரபன்யம் அடைந்துள்ள ‘கிட்டார்’ போன்ற தந்தி இசைக்கருவிகளின், குறிப்பாக மின்சார ‘கிட்டார்’ கருவியின் ‘நயிங்’ என்ற ஒசை மனிதனது காது கேட்கும் சக்தியை மந்தப் படுத்துகிறது என்பது தான்.

மனிதனது காது கேட்கும் சக்தியில் ஓரு ஜெட் விமானத்தின் பேரிரைச்சல் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பினைடு அந்தக் ‘கிட்டார்’ கருவியின் ‘நயிங்,’ என்ற இதமான சப்தம் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமானதாம்!

1

டாக்டர் மு. வரதராஜனை வைத்து நாவல் பண்ணினார் கந்தன். அதற்குப் பெயர் ‘மனி தன் மாறவிலை’ அதே அவர் அகிலனை இலக்கியக் கேளிபண்ணி ‘அன்பு அலறகின்றது’ என்றெரு நாவலையும் ‘படைத்தார்’ தரமான ரளிகர்கள் தரங்கெட்டுப் போன விந்தனை மறந்து விட்டனர். இன்று ‘சினிமாவுக்குப் போன சித்தானு’ என்ற பெயரில் எம். ஜி. ஆரைக் கிண்டப்பண்ணி நாவல் ‘பண்ணுகின்றார்’ ஜெயகாந்தன். தொடர்ந்து கண்ணதா சகிள நக்கல் பண்ணி ‘பாட்டெழுகப் போன பக்கிரி’ என்றெரு ‘உயர்தா’ சிருஷ்டியையும் அதே அவர் படைத்தாலும் படைக்கத் தூய!

தமிழகத்தின் இலக்கிய வளர்ச்சியை இப்படைப்புகள் பிரதி பலிக்கவில்லை. இந்து நேசன் வளர்ச்சியின் ஒர் அம்சம்தான் இது.

‘சைவ உணவின் மகாத்மியத்தைப் பாருங் கள். நீண்ட காலம் உயிர் வாழும் இரகசியம் மரக்கறி உணவில்தான் தங்கியுள்ளது. உதாரணம் வேண்டுமா? ராஜாஜியப் பாருங்கள்’ என்கின்றனர், ஒரு சாரர். ‘ஓ! புலஸ் உணவின் மகத்துவமும் நீண்ட ஆயுளின் இரகசியமும் பின்னிப் பின்னதவை. சாட்சிவேண்டுமா? இதோ ஸ. வே. ரா. பெரியரைப் பாருங்கள் என்கின்றனர் பிறிதோர் சுரார்.

தமிழ் நாட்டுப் பாமர விவசாயி அரைவறிற்றுக் கம்பங் கூழ் கூடக் குடிக்கக் கிடைக்கவில் கிடையே என ஏதுகுகின்றன.

‘ஆண்டவனைப் பற்றி எனக்கு அக்கறையேயில்லை’ எனப் பகிரங்கமாகக் கூறியவர் நேரு செடிவகாலமாக இக்கருத்தை சொல்லி வந்த சீகருஜி சௌகம் வரை இந்தியப் பிரதமராகவும் மக்களால் மதித்து நேரிக்கப்படும் பெருங் தலைவராவும் திகழ்ந்தார். ‘ஆண்டவனின் அறபுங்கள் பற்றி எனக்கு எவ்வித நப்பிக்கையும் உல்லை’ எனச் சொன்னார் அண்ணே. இப்படிச் சொன்னவரை அறிஞராகவும் அழைத்தது டன் தமிழக முதல்வராகவும் தேர்ந்தெடுத்தனர் தமிழக மக்கள்.

சோஷலிஸ் நாடுகளால்லாத ஏனைய நாடுகளில் ஆண்டவனைப் பற்றி இப்படியொரு கருத்தைச் சொல்லினிட்டு ஒரு நாட்கூட ஆட்சிபீடத்தில் இருந்து விட முடியுமா என்பது சிக்திக்கக்கூடியது.

தமிழன் பொதுவாக மூன்று விஷயங்களைப் பற்றி அடிக்கடி வற்புறுத்திக் கூறுவது மழுகும் ஒன்று தமிழ்; இரண்டு வீரர்; மூன்று கற்பு; மனத்தத்தைப் பணிப்பீட்டின் படி தன் 4 விடம் இல்லாததைப் பற்றி. இப்படிஉரத்தகுரவில் கர்ஜித்தாவது இருப்பதைப் போலக் காட்ட முனையும் ஒரு கூப்பாட்டுக் குறுக்கு வழியே இது.

கடமை, கண்ணியம், கட்டிப் பாடு என்ற முக்கோஷங்களைத் தமிழகத் தமிழர்களுக்குத் தந்தவர் அண்ணே. அவரது இறுதிச் சடங்குகளில் கண்ணீரப் புகை, தடியடி, துப்பாக்கிப்பிரயோகங்கள் போன்ற முச் சம்பவங்களும் இடம் பெற்றன. முக்கோஷங்களின் நேரடி அறவடைதானும் முச் சம்பவங்களும்?

அதைத் தவிட்டுக்காரி ஆரூடனே ஓடினிட்டாளாம் என்றும் அந்தத் தியேட்டரில் இந்தப்படம் எனவும் மினிஸ்கேட்டான் இன்றைய பாஷன் என்றும் அவ்வெய்யார் சாரிவாங்க நான் அடித்தட்டவைட்டாஸ் போகப் போகிறேன் எனவும் பேசிப் பேசியே காலம் போக்கும் ஈழத்துப் பெண்கள் ஒரு பேருண்மையைப் பேசக் கூட மறந்து விட்டார்கள். உலக வரலாற்றில் முதன்

6

முதலில் பிரதம மந்திரியாக, ஒரு பெண்ணை உருவாக்கியது நமது நாட்டான் என்ற உண்மையைத் தான் அவர்கள் பேச மறந்து விடுகின்றனர்.

தென் னிலங்கையில் மத குருமார்களுக்குத் தெண்டன் னிருக்கின்றனர் மந்திரிமார்கள். 7 வட இலங்கையிலோ மந்திரி மார்களுக்குத் தூக்கட்டிச் சீசுகம் செய்து பிரசாதம் செடுகின்றனர் மட குருமார். இவை இரண்டுமே தேவைதான் என எண்ணுகின்றது உண்மைப்படக் மான்கள் உள்ளத்.

ஒரேயொரு தவம் கூட ஒரு தலைமுறை முழுவகையும் பாதித்தவிடும். கலையிலும் இலக்கியத்திலும் நமதநாசி படுமோசமாகப் பதிக்கப் பட்டு விலையற்று கிருப்பதற்குக் காரணமே 8 சென்ற தலை முறையினர் தாம் பிறக்க சாட்டுவாத வேறேர் நாட்டைத் தாய்காடு எனத் தொழுது வழி பட்டதின் காரணமோ?

“அண்ணே! அண்ணே!!” எனச் சமீப கால மாக கத்தி ஆப்பாட்டை செய்து ஆழ்க்க நடிப்புத் துக்கத்துப் பறைசாற்றும் தம்பிமார்களைப் பார்த்து, அவர்களுக்காகவே அவர்களிடம் இப்படிக் கேட்கத் தோன்றுகின்றது. கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம் நம்மை விட்சு மறந்து போனார் அல்லவா? அப்பொழுத தமிழ் நாட்டிலும் அண்ணார்க்கு இப்படியான ஒதுபிரிவுப் பிரசங்கங்களும் அஞ்சலிக்கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டனவா?

52 வயதுக் குமரனும் 38 வயதுக் குமரியும் ஓடிப் பிடித்துக் கட்டிப்புரச்வத்தான் தமிழ் 10 சினிமானின் உள்ளடங்கப்.

## ‘மல்லிகை’ ஆசிரியரைப்பற்றி ‘தாமரை’ சொல்லுகின்றது



‘தாமரை’ சிறுகதை மலர் முகப்பை அனிசெய்பவர் ஈழத்துச் சிறுகதை மன்னன் டோமினிக் ஜீவா வின் திரு உருவப் படம். சிறந்தகதையாளரான அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழிப்பாணப் பிரதேசக் கிளையின் முன் னாள் காரியதறிச். இலங்கை கலை இலக்கியப் பெருமான நத்தனை செயலாவர்.

இவருடைய ‘தன்னீரும் கண்ணீரும்’ என்ற சிறுகதைத் தொடரி 1961 ல் பூந்தென்கா சாகித்திய அகாடமியின் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றது. படைப்பு இலக்கியத்திற்காக முதன் முதலில் சாகித்தியமண்டலப் பரிசைப் பெற்றவர் இந்த ஜீவா.

தன்னீரும் கண்ணீரும்’ ‘பாதுகை’ ஆகிய இவரது சிறுகதைத் தொகுதிகள் தமிழ்ப் புத்தகாலை வெளியீடாக வந்துள்ளன. ‘சாலையின் திருப்பம்’ என்ற முன்னுவது தொடரி இலங்கையில் வெளியாகியுள்ளது இவரது கதைகள் பல செக், ருஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நச்ச இலக்கியத்தை எதிர்த்தும் நாசகாரப் போக்குகளைச் சாடியும் ஜீவா தொடுத்துள்ள போரின் கொடியாக மல்லிகை சென்ற இரண்டு ஆண்டுகளாக ஈழம் முழுவது அறிவொளி பரப்பி வருகின்றது. இலங்கை எழுத்தாளர்களின் உரிமைகளைக் காக்க இவர் நடத்தியுள்ள போராட்டங்கள் பலப் பல,

தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த ஆவர் ஒரு குத்தோலி கக் கிறிஸ்தவர். இன்றும் யாழிப்பாணத்தல் உள்ள முடித்துத் தும் நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். 1961-ம் ஆண்டில் சென்னைக்கு வந்த ஈழத்து ஜீவாவுக்கு தமிழகத்து ஜீவா தலைமையில் வரவேற்பு நடத்தியது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

# சரவணை - தமிழ் விழா

சரவணை சேவா மன்றம் 1969 ஆண்டு கை மாதம் 14-ம், 15-ம், 16-ம் திதிகளில், சரவணை நகரே ஸ்வரி அதியாசலை மண்டபத்தில் மாபெரும் தமிழ் விழா ஒன்றை நடாத்தியது.

முதல்கள் சிகழ்ச்சி, கைப்பொங்கல் தினத்தன்று சரவணை சந்திப்பிலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாக சரவணை நாகேஸ்வரி அத்தியாசலை முறையில், சரவணை சேவா மன்றக் கொடியை திரு. E. தலைபதிக்கம் அவர்கள் ஏற்றி வைக்க வித்தியாசாலை மண்டபத்தில் அழுதற அமைக்கப்பட்ட 'நாவலர் அரங்கில்' யம்மாவட்டங்களில் அரசாங்க அதிபர் கிரு. தி முருகேசம்பிள்ளை அவர்கள் தலைமையில் ஆரம்பமாகியது.

திருவாளர்கள் ஈழத்துச் சிவானந்தன், இரசிகனி கனக செந்திநாதன், அ. அமிர்தலிங்கம் (வட்டகோட்டை பா. உ) ஆகியோர்கள் சொற்பொழுவாற்றி ஞானர்கள், அதைத் தொடர்ந்து, சரவணை சேவா மன்றத்தினால் வெளியிடப்பட்ட 'சரவணை தமிழ் விழா' எல்லா பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட திரு. ச. அம்பி ருக்பாகன் அவர்கள் அறங்கம் செய்து வைத்தார்கள்.

விழா மலரில் அரிய கட்டுரைகள் — கவிதைகள் — சிறுகதைகள் இருந்தும், விளம்பரங்கள் அவைகளின் அழகை மறைப்பது போன்றும் தொடர்ந்தன. விளம்பரங்களை குறைக்கிருதான் மலரின் மணம் மனமைத் தீண்ணும் கவர்ந்திருக்கும்.

அதன் பின்பு ஈழத்துச் சிறந்த கவிஞர்களின் ஒருவராகிய திரு.பா. சத்தியசிலனின் கவிக்கைத் தொகுதியை 'பா'வை- சரவணை சேவா மன்றக் காரியத்திசியுப்— செந்தராகை' என்ற புனைபெயரில் சிறுகதைகள் நிரப்ப எழுதி வருபவருமான திரு. க. துளசிகாமலி அந்முகம் செய்து வைத்தார். அவர்திறம்படச் செய்யவில்லை என்று

சொல்லுவதினுட் பார்க்க- இருந்த கால் மணி நேரத்திற் கள் ‘பா’வை ஒருமுறை பார்த்த, ‘பாவாயில்லை’என்று சொல்லுமளவிற்கு அறிமுகம் செய்து வைத்தது பாராட்டப்படக் கூடியது.

க லீ ஞர் வேல் ஆண்டதன் குழுவினரின் நடன நிழம்ச்சி, போற்றும் படியை கூட இருந்தது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் ‘வேந்தனார்’ அரங்கில், பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் தலைமை பில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து, திருவாளர்கள் - காசி. ஆனந்தன் வ. பொன்னம்பலம், இரா. சிவலிங்கம், பண்டிதத் தென்னிடமா அப்பாக்குட்டி ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இன்னிசூயாலும்- நாதஸ்வர இசைமாலும் பல்லா ஏரக் கணக்கான இரசிகர்களை— குரிப்பாகத் தீவுப் பகுதி மக்களைக் கவர்ந்து வரும் செல்வி பிராண்ஸ்வரி அவாகட்டும், பக்மநாகன் அவர்கட்டும் முறையை ‘கானாத சரஸ்வதி’ ‘நாதஸ்வர சக்கரவர்த்தி’ என்ற விருதகளை, சரவணை சேவோ மன்றத்தின் சார்பாக பண்டிதர் கா. பொ. இரத்தினம் அளித்து, கௌரவித்தார்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சி, கலாநிதி சு. வித்தியானங்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிகழ்ச்சி மில் கறிப்பிட்டவாறு பல சொற்பொழிவாளர்கள் வரவில்லை. திரு V.S. கங்கதயா அவர்களின் சொற்பொழிவுத் தொடர்ந்து, ‘கனியரங்கு’ ‘மஹாகனி’ அவர்கள் எல்லையில் ஆரம்பமாகியது. கனியரங்கில் திருவாளர் M.A நுற்றாண், அய்பி, பா. சத்தியசிலன் இ, முருகையன், திலைச்சிவன், காசி. ஆண்டதன் ஆலூயோர் பங்கு பற்றினர். ‘திகைளைச் சற்றதும் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கு சபையோரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

மஹாகனியின் கண்மணியாள் காதையை விளிசைக் காவியமாக இசைத்து, அனைவரின் தும் பாராட்டடை யும்

பெற்றனர் திரு லட்சஸ் வீரமணி குழுவினர்.

காணி, ரீபாசன, மின்சார இலாகா நிரந்தரக்காரி தரிசி திரு எம் ஸ்ரீகாந்தா அவர்கள் பிரதமனிருந்தினராக கூக்கலந்து விழாவைச் சிறப்புறச் செய்தார்.

சமீப காலத்தில் இப்படியானதொரு தமிழ் விழா நடைபெறவில்லை. இவ்விழாவில் சில குறைகள் ஆக காக்கே காணப்படலாம். இவ் விழாவை, இரசிகர்களு, பங்குபற்றியவர்களும் பேற்றுமளவிற்கு இதை நிர்வ கித்த சரவணை சேவா மன்றத் தலைவர் செ. ச. சிவம் அவர்களையும் கௌரவ காரியத்தில் திரு க. தளசிகாமணி அவர்களையும் போற்றுமலிருக்க முடியாது. விழாவின் அமைப்பு நிர்வாகம் சிறந்து விளங்கியது.


— சேகரண்



சவாரித் தம்பர் — சின்னக்ஞட்டி இவ் இரு கேளிச் சித்திரப் பாத்திரங்களும் தமிழுக்குப் புதியவை; தமிழ் உலகில் பிரபலமானவை.

இப்பாத்திரங்கள் எப்படி உருவாகின என்பதை இப்பாத்திரங்களைக் கேளிச் சித்திரங்களாக வரைந்து அறிமுகப் படுத்திய

குந்தர்  
மஸ் விகையி ஸில் எமுதுவார். எதிர் பாருங்கள்.



1 கவிஞர் பா. சத்தியசிலன் அவர்களின் கவிதைத் தெருக்கியான 'பா'வை அறிமுகம் செய்து முதற் பிரசியை சரவணைசேவா மன்றத்தலைவர் திரு. செ. சிவம் அவர்களுக்கு விற்பனை செய்கின்றார் திரு. க. துளசிகா மணி. நடுவில் காணப்படுபவர் சத்தியசிலன்.

2 நாவலர் அரங்கில் வட்டுக்கோட்டை பாராளுமன்றப் பிரதிநிதி திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் 'வள்ளுவர் கண்ட பொருள்' என்னும் விடயம்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

3 மருதனூடம் இந்துக்கல்லூரி இசையாசிரியர் திரு. S கல்யாணகிருஷ்ண டாகவதர் அவர்களின் சிஷ்டயையான செஸ்வி ந. பிராணேஸ்வரி அவர்கள் இண்ணிசை விருந்தனாகிகிறார். அன்னாநக்கு, சரவணை சேவா மன்றத்தின் சார்பில் பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள் தங்கப்பதக்கம் அணிவித்து "கான நாத சரஸ்வதி" என்ற விருதையும் அளித்தார்.

4 'திங்களைச் சுற்றும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரசிங்கள் தலைமை வசித்த கவிஞர் மஹாகவி அவர்கள் கவியரங்கை நடாத்துகிறார். சுற்றிலும் கவிஞர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

## உடலினுள் ஊசிடலா!

முப்பது ஆண்களுக்கு முன்னர் உக்ரேனிலுள்ள கிரெமென்யா பட்டிஷத்தில் திருமதி புளொட்டி னி கோவ் தனது வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது, அவரது இடதுகை பெருவிரவினுள் ஊசி போன்ற தகடு ஒன்று புகுந்துவிட்டது. வலி தாளாத அவர் விரலில் குத்திக் கொண்டு நின்ற தகட்டினைப் பற கையினால் பிடித்து இழுக்கார். ஆனால் தகடு முறிக்கு போனது, தகட்டின் நுனிப்பாகம் விரலிலுள் சென்று மறைந்துவிட்டது. டாக்டரிடம் சென்று அதைவளிழே எடுத்தாக வேண்டும் என்று திருமதி புளொட்னி கோவ எண்ணியபோதும், விரலில் எற்பட்ட நேரவு மறைந்து போகவே டாக்டரிடம் போகும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார். இங்க விஷயத்தை அவர் சில நாட்களில் அடியோடு மறந்தே போனார்.

வருடங்கள் சென்றன. ஆனால் திருமதி புளொட்னி கோவக்கு அடிக்கடி ஒரு பயம். முதலில் ஒரு வர்கார்ப்பட்டால் ஏன்பொருநான் விரலில் ஏறிய ஊசி போன்ற தகடுதான் முதலில் வங்க நிற்கிறதோ என்று பயப் படுவார். நெஞ்சில் ஏதாவது நொவெடுத்தால் அதே ஊசி தான் இருக்கயத்தினுள் புகுந்து கொண்டின் என்று என்ற கலங்குவார்.

முப்பது அருடங்கள் கழிந்துவிட்டன. அவரது இடது குதிக்காவில் ஏதோ குத்தவது போன்ற வலி ஏற்பட்டது. திருமதி புளொட்னிகோவ் தனது சப்ப த்தைக் கழற்றியபோது திகை ததுப் பேய்விட்டது. குதிக்கால் தோவினுராடாக ஊசி போல ஏதோ ஒன்று வெளியே வர முயன்று கொண்டிருந்தது. உடலின் ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அங்கு குதிக்காவிலூ சிறிய அறுவை செய்யப்பட்டு, அந்த ஊசிபோன்ற தகடினடிக்கப்பட்டது. 30வருடங்களுக்கு முன்னர் பாத்திரம் தெப்பக்கும்போது பெருவிரவில் ஏறிய அதே தகடுதான் அது!

# இன்றைய சோவியத் நாவல்

## துஸ்நெத்சோவ்

இன்றைய சோவியத் நாவலின் சிறப்புக்கள் ஏவை?

பகுப்பு ஆராய்ச்சி வழிமட்ட வரலாற்று அணுகல் முறை; புது வடிவங்கள் மீதுள்ள வேட்டை.

சோவியத் நாவல்களின் கலையம்சம் வெவ்வேருக திருப்பினும், அவற்றில் எப்பொழுதும் சமுதாயப் பிரச்சினைகள் நிரம்பியுள்ளன; இப்படிப்பட்ட நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒரு மரத்தின் வேர்களைப் போன்றவர்கள்; அவர்கள் சமுதாயத்துடனும், மக்களுடனும் ஆயிரக் கணக்கான உறவு பூண்டவர்கள். இன்றைய மேற்கு ஐரோப்பிய நாவல்களிலும் அமெரிக்க நாவல்களிலும், “உணர்ச்சி பாலங்களை வெளியிடத் துடியாத்தன்றை” கூடிய காண்களின்கீழும். இந்த அம்சம் சோவியத் நாவல்களில் இல்லை. இது எதார்த்தத்திலிருந்து எழுகிறது; பின்னர் இலக்கியத்தில் தோன்றுகிறது.

சோவியத் நாவல்களில் யுத்தம் பற்றிய விஷயங்கள் ‘மறுபிறசி’ எசீத்துஞ்சன. இதற்கு உதாரணமாக, குருதிலின் எழுதிய ‘விப்யாகி’ என்ற நாவலைச் சூறிப்பிடலாம். இந்த நாவலில் பற்பல குறு நாவல்கள் அடங்கியுள்ளன; விப்யாகி என்ற ரஷ்யக் கிராமத்தில் கடந்த மூப்புது ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று ஒரு கிராமப் பள்ளி ஆசிரியர் கூறுவது போல இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இதிலுள்ள நிகழ்ச்சிகள் வாலாற்று வரிசையில் அமையவில்லை; இதிலுள்ள ஒவ்வொரு குறுநாவலும் தானை கவளர்ந்து கொண்டு போகிறது; ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மக்களின் வாழ்வைப்பற்றிய ஒருங்கிணைக்கித்திரத்தை அவை நல்குகின்றன; கூட்டுப்பண்ணை

விவசாயத்தில் அடியெடுக்கு வைக்கும்போது ஏற்பட்ட பூரட்சிரக் திருப்பங்கள், யுக்கத்திலே விளைக்க அளியுள்ள அன்பங்கள், துயரங்கள், கிராமப்புற உழைப்பாளர் வாழ்வின் கணிகை அழகு, விவசாயக் குடும்பங்களின் அன்றூட் நிகழ்ச்சிகள் இலவு அனைத்தையும் இந்நாவலில் கண்டு இன்புறுகின்றோம்-

இன்றய புதைய எழுத்தாளர் வரிசையில் முன்னணியில் நிற்பவர், சிங்கிஸ் அய்த்மகோவ்- இந்கக் கிர்கிளிய தினோரூர், மிகச் சிறங்க கலைஞர்களில் ஒருவர். இவரது அங்கள் பற்பல உலக மெழிகளில் பெயர்க்கப்பட்டிருள்ளன- “குஸ்லாரியே, சென்று வா!” என்ற இரது அண்மைக்கால நாவல், சோஷியத் தில் ஒர் ஒளிமுத்து ஆசும- குஸ்லாரி என்பது ஒரு குதையின் பெயர்; அகன் வாழ்வு முழுவதும் குபையான் என்ற கிர்கிளியங் கிழவனா வாழ்வுடன் இணைந்து கூடக்கிறது. இந்த நாவலின் கட்டிக்கோப்பு, பழைய மரபுள்ளைப் பின்பற்றுகிறது. கழுட்டுத் தானுரையும், கிழுட்டுக் குதையும், மிகச் சிரமத்துடன் ஸ்டெப்பி சமீவளி யைக் கடந்து, வீட்டிக்கு வந்திருந்தார் இக்குடன் குதை முற்றுப் பெறுகின்றது. ‘அஸ்ஸி-சியே சென்று வா’ என்ற இந்த நாவலை அழுர்வ ஆற்றல்லட்டு எழுதப்பட்டுள்ளது. கனின் அணுகல் முறையால மறுமலர்ச்சி ஏற்ற பண்டைப் பேரிலக்கியம் போல அது தோன்றுகின்றது. இதன் கதாநாயகன் தானுபாய் ஒரு கம்யூனிஸ்டாவும், காலநடை வளர்ப்போனாகவும், போர் வீரனுவும், மீண்டும் கால்கடை வளர்ப்போனாகவும் காட்சி அளிக்கிறான்; அவன் பற்பல வேதனைகளை அது பவிக்கின்றான்; ஆனால் இறுதிவரை தனது நேர்க்கையைக் காப்பாற்றுகின்றான்.

“குஸ்லாரியே, சென்று வா!”, ‘விப்யாகி’ போன்ற நாவங்களில் இறந்தகாலமும், இன்றய எதார்த்தமும்

இல்லை நிர்கிண்றன; சென்ற காலவரலாற்றின் ஒளி, நிமுங்காலத்தின் மீசுதிக்குமிகிறது.

சோவியத்சமுகாயத்திற்கு ஜம்பது வயது நிறைந்து விட்டது. கடஞ்ச அனா நூற்றுண்டு வாழ்னில் எத்த ணையே இசுகண்களைவன்ற, புதுப்பாக தகள் அமைக்கப்பட்டுள்ளன அந்தப் பாதையின்தான், இன்றைய சோவியக் கிலக்கியம் படைக்கப்படுகிறது. காளஞ்சென்ற இவியா ஏரன் பர்க்கின் “மக்கள், ஆண்டுகள் வாழ்க்கை” என்ற நாலும், கான்ஸ்தாந்தின் பாஸ் தோவ்ஸ்கியுன் ‘வாழ்வைக்குதைகள்’ என்ற நாலும் நினைவு கொங்களாக இருப்பினும், இவற்றையும் நவீன் என்றே கூறலாம். 19ம் நூற்றுண்டு மாபெரும் எழுத்தாளர்ன அலைக்காந்தர் ஹெர்சன் “எனது திறக்க கால முக கிள்கணக்கும்” என்று ஒரு நாலெழுதியுள்ளார் என்பதும், அந்த மரபில் தான் மேற்கண்ட நிலங்குக்கொவுகள் எழுதப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடக்குகிறேன்.

ரஷ்யப் புரட்சியின் ஆரம்ப கட்டத்தைக் குறிப்பிடும் பற்பல அருமையான நாலுக்கஞ்ச இப்பொழுது வெளிவர்த்துள்ளன. இவற்றின் ஆசிரியர்கள் இன்றைய கிலைகளில் இருந்து கொண்டு, அன்றை கிக்கலரான போக்குவரப்பட்டு பிடிக்கின்றனர், இதற்கு உதாரணமாக, சைபீரிய எழுத்தாளர் செர்க்கு சால்கின் அன்றையில் எழுதிய “உப்பளம்” என்ற நாலைக்கூறலாம். இந்தாவதின் நிகழ்ச்சிகள் 1919இல், சைபீரியானில் நடக்கின்றன. வெண்க காவஸர் இராணுவ தளபதி யான ஆட்மிரல் கோசசாக்கின் படைகள் அங்கு அட்டுமியம் புரிகின்றனர். எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சைபீரிய விவராயிகள் ஆயுதம் ஏந்த கின்றனர்; தமது விடுதலைச் சேகினையின் மூலம் எதிரிப்படைகளை மறியடிக்கின்றனர். இந்தாவலில் இரண்டு முக்கிய பாத்திரங்கள் சுதா மேரை, குழகிய உள்

ளமும் கொடிமையும் நிறைக்க பிரேரங்சுக்கோ விடிக்லீச் சீச்ஜெத் தலைவரையுர், உண்குமான் புரட்சிகரமனி காபிமானம் கொண்ட எஃகார் மெஷ் செ ரியர்கோவ என்ற விடுகலீச் சேஜெத்தகலீவனையும் காண்கிறோம். இது ஒரு நிபுணரால் எழுதப்பட்ட நாவல் இதிலே கூறப்பட்டிருக்கும் வரலாறு, பண்ணடக்காலத்தைச் சேர்ந்தது அல்ல; சுமார் ஐபது ஆண்டுக்கு டட்ட பட்டது; இன்றைய வாழ்வில் தீவிரமாகப் பங்கு கொள்ளும் ஒருவரின் கலைக்கிறை இங்கு காண்கிறோம்.

இது புதைமையை நாலீம் காலம். அனால், இத்துறையில் இளைஞர்களைக் கோட்டிழும் மதிய நாவலாசிரியர்களும் உளர். எடுத்துக்காட்டாக, மிகச்சிறந்த உரை நடை ஆசிரியர்களில் ஒருவரான வாலகத்தை காதயேவைக் கூறலாம், அண்மையில் இவர் எழுதியுள்ள ‘புனிதக் கிணம்’ “புலஹும் பாழ்வெளியும்” என்ற நாவல்களை விமர்சன்கள் பராடந்திருாகன் ‘புனிதக் கிணறு’ என்ற நாவலில் ஐந்து எகார்த்தங்கள் இருப்பதாகவும், ஒரோ சமயக்கில் ஐந்து காலகட்டங்களில் இச்சதை நடப்பதாகவும், அவர்கள் கருகின்றனா. “புலஹும் பாழ்வெளியும்” என்ற நாவலில் தனது இளமை நினைவுகள் பற்றியும், புனிம், மாயகோவல்ஸ்கி முகவிய எழுத்தாளர்களைக் காமசந்தித்தது பற்றியும், புரட்சி வீரர்களைப் பற்றியும், காதயேவகவிதை அழுதன் எழுதியுள்ளார்.

விக்வேனிய எழுத்தாளர் ஏ.பெல்காஸ் மிகப்புது மையான நாவல் ஒன்றை எழுதியுள்ளார். “ஒரு கெள்ளுஸ் நாவல்” என்பது அதன் பெயர். இந் நாவலின் கதாநாயகன் தனது குழம்பிய டணர்ச்சிகளை மிக உருக்கமாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறான்; ஈவு இரக்கமில்லாது தன்னைச் சுயனிமரிசனம் செய்கிறான்.

“ஸ்ரீப்பிரியின் கீதம்” என்ற காவலை மால்தேவிய எழுத்தாளர் இயான் துருக்லே எழுதியுள்ளார் இதில் நாடோடி இலக்கியத்தில் நறு ஜெ வாய் கிறது. ஒரு சிராமங்களை நாடேட்டிக் கணக்களைச் சொல்லுவது போல, கணிதை அழகுடன் இவ்வசிரியர் எழுதுகிறார்.

அவர் நாட்சி; கவிஞரான ரசுல் கப்ளதோவ் திட்டரென்ற உரைகண்டக்குத் திரும்பி “எனது தாகெஸ் தான்” என்ற அற்புத நூலை எழுதியுள்ளார். இதில் கையக்கைத்தேயோ, முக்கியமான காபாத்திரங்களோ கிடையாத ஆசிரியரும், அவரது நண்பர்களும், அவர் வாழும் புதைமைக் கவி டலகும் கான் இதன் பாத்தி ரக்கள். அவர்களது பேச்கக்களும், சிந்தனை ஞானம், முக்கிய நிகழ்ச்சிகள். இந்தாலேப் படிக்குப் போக ஹீனரி, ஹிணி நினைவு வருகிறது. இன்றய சேவி யத் நாவலில் புதைமை, வேட்கை, படைப்பு, ஆர்வம், முந்தவாழ்க்கை, அனுபவம், புதிய கலைப்படிவங்கள் ஆகியவற்றை காணலாம்.

27 இலங்கை எழுத்தாளர் எழுதியுள்ள

‘வாசகர் வட்டம்’ வெளியீடு

அக்கரை இலக்கியம்

தொகுதி பற்றிய

கருத்துக்கள் அடுத்த இதழில் வெளிவரும்

## நினைவுக்கு வந்தவை

‘ராஜ்’

நன் நாடகப் பரம்பரையில் வந்தவனுமல்ல, நாடகத்துப்பற்றி கணவு கண்டவனுமல்ல, இடையிட்டு வந்த மோகம் தான் இது. சிறுவயதில் இருந்து ஊரில் நடைபெறும் நாடகங்களை ஒழுங்காகப் பார்த்த பலன் இதுவன்றுல் மிகையல்ல, கற்கும்போத பாடசாலையில் நடைபெறும் மாணவர் சங்ககூட்டத்தில் பங்க கொள்ளப் பயங்தோடும் நான் இன்று நாலாயிரம் மக்கள் மத்தியில் நின்று சாதாரணமாக பழகுகின்றேன். பயம் பறங்தோடுவிட்டது. இப்போ கூட்டம் இல்லை சென்றுவதான் மனம் வருக்குத் திறக்கேததவிர கூட்டத்தை நடகண்டுகிறுங்கவில்லை. இடையிலே எனக்குள்ளிருந்து கலையுணர்ச்சி பிரவாகம் எடுத்துப்பாயத் தொடங்கியதற்கு காரணம் சில பெரியார்கள். அவர்கள் எது திறமையை மற்றவர்கள் கண்டிகளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இதே நேரத்தில் நாடகங்களில் நன்நடித்து நாடகக்காரன்றுபெயர் வாக்கியங்களுக்கெல்லாம் இழித்தத் தேடுகிறுனே என்று இனக்கவர்கள் புழுங்கினார்கள். எத்தனைபோ விதக்கில் நான் நாடகம் நடிக்கா வண்ணம் புத்திமதிகள் சொல்லுவர்கள் ஆனால் அவர்கள் புத்தியாகவும், மதியாகவும் என்னுடன் பேசவில்லையென்பதை புரிந்து கொண்டேன். இவ்வாறு என் நாடகங்களிச்சி கலையுணர்ச்சி தடுப்பட நடைப்பட மேலும்வீறு பெற்றுக்கொண்டு எழுத்து. பெரிய போராட்டமாகக் காட்டாது, பொறுமையாகச் சாதித்தேன். வெட்கப்பட்டவர்கள் காலில் புகழ்ச்சிப் பண்ணீர் தெளிக்கப்பட்டவுடன், ராறுக்குக் கொண்டார்கள். பத்திரிகைகளும், பார்த்தவர்களும், என் நடிப்பைப் பெரிதும் பாராட்டி மிகவும் உற்சாகப்படுத்தினார்கள்.

அறிவுவளர் வளர்என்றடிப்பை நிறுத்த மற்றுவர்கள் ஏன் ஆவ்வளவு தூரம் கங்கணம் கட்டி சிலருகள் என்று எண்ணிப்பார்த்தேன். காடகங்களில் அந்த நாட்களில் நடந்து வந்த பரம்பரை பலவித தீய விஷயங்களிலும், பழக்கங்களிலும் ஈடுபட்டுச் சீரமிந்து கொண்டு வந்திருந்தது. அதைக் கண்டு பயந்து எக்கள் பரம்பரைகளும் இந்த வியாதி வரச்சூடாது என்றுதான் பயந்தார்கள்போலும், என்னைப் பொறுத்தவரையில் ஈழமுக ஞேர்களில் சிலர் காடகங்களைக்கும் பண்புரிய வந்து தீர்த்தபழியையும், அவ்யானத்தையும் சீலப்பை விவைத்துவிட்டு மறைங்கவிட்டார்கள். இப்பிபுதுள்ள அவர்களின் சந்தஷ்ணீரிலும் சிலர் மக்கள் முன்னே சிலதகாத பழக்கங்களைக்கொழுகிறார்கள். இற்றைக்கண்ணென்றிரே கண்டிலர் தடபிள்ளைகளையும் அவ்வருயிற் செலவிடாது தடப்பகுநியாயம். ஒரு நடின்னுக்கு மனக்கட்டுப்பார, அடக்கப், நல்லொழுக்கம் சீரான்ற சிலநற்குணங்கள்தேவ. துவைகள் இன்றி அன்றை சிறந்த சடிகளுக்கு மினிர்க்காலும் இனாய்யசமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. இன்றய கலையுக்கு பண்புமிகு உண்ணத்தான் இத்தகை வகைகிறது. அனின்று வழுகிநடக்க எதினிப்பவர்கள் வழுக்கி விழுந்தவர்களாவார்கள். பின்பு எப்படி மேல்நோக்கி எழுமுயற்கிபண்ணினாலும் வழ்ச்சி வீழ்ச்சிதான். மன்னிப்பே இல்லை.

இவ்வெண்ண அலைகளெல்லாம் கான் இந்நாட்களிக்கு சேவைக்குவர முன்கே ரேளமுதலை. இக்கேளிக்கட்டு எண்ணிடம் இடமே இருக்காது என்ற ஒபழுநம்பிக்கையை கொண்டுக்கான் எனபண்ணியில் இறகினென்று. இன்றுஅது எனக்கு வெற்றியை ஈட்டிதந்துள்ளது. எனிமேலும் சிறந்த புகழுடன் வங்கி வழிநடத்துமென்ற நம்பிக்கையுமின்டு. பாடசாலை

படிப்புமுடிச்ததும் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்றேன். அங்கே என்னேவை பெரிதும் மக்களைக் கவர்ந்தது. என்றிறமையைக் கண்ணுற்ற பெரியார் டி. கே. எஸ் சட்டேகரர்கள் முன் விழிலை என்கிறும் யைச் சைவமங்கையர் கழுமண்டபத்தில் வைச்சு விளக்கினார்கள். அது ஆரீவும் என்னை ஒரு பண்புள்ள நடிகளுக்காற்றிருட்டது ராஜ் நகைச்சுவை நாடகமன்றம் என்றபெயரில் இன்று தூயங்கேவரும்மன் நத்தை ஸ்தாபித்து பொதுத்திரு இதுவரை இரண்டரைலட்டத்திற்குமேல் கொடுத்திருப்பதற்கும் அதை ஆசிர்வாதம் ஒரு காரணம் என்னும் மனத்தில் பெண்களும் ஆண்களும் அடக்கமானமுறையில் படிகிடகோள் கூர்கள். தயவரிப்பாளர் என்றழுறையில் நடிகர்களின் மனங்கொண்டு உணர்ச்சியைத்தூண்டி நடிகாவக்கும் பொறுப்பு என்னுடையது. நடகங்களை நல்லகருத்துக்குடன் தயாரிப்பதுதான் என்கோக்கம். மக்களைச் சிரமத்துக்குள்ளாக்கி வரவழைத்து எங்கள் என்னப்படி அப்பிடியும் இப்பிடியும் அலங்கோலமான காட்சிகளைப் புதுத்தி அவர்களை வருத்துவது என்கொள்கூல்ல. நானே கதை, வசனப், கடர்க்கூண் போன்றவற்றை காங்குகின்றேன். அது எனக்கு வெற்றியையும் அளித்திருக்கிறது.

## அன்பு வெளியீடு :

### விற்பனையாகின்றது!

அரசாங்க தினைக்கள் பாடத்திட்டத்தினை யடக்கி—பக்கத்துக்குப்பக்கம் விளக்கப்படங்களுடன் — பயிற்சிகளும், படவேலைகளும் இணைக்கப்பட்டு வெளிவந்துள்ள ஒரே ஒரு நால்

### ஆருந்தறப் புளியியல்

ஆசிரியர்: க. குணராஜா B.A.. (Hons.)  
ஆருந்தற மாணவர் புளியியலை முழுமையாகப் படிக்க முடிந்தநால்.

விற்பனையாளர்:

அன்பு புதகசாலை,  
21D, பெரியகடை  
யாழ்ப்பாளைம்.

ஸ்ரீலக்கா புதகசாலை,  
234. கே.கே.எஸ். விதி  
யாழ்ப்பாளைம்.

YAH MOEJ JALAHTEES

20. 24 KRS Recd.

July

LATE MAY 1910

1910 - 1911

March - 17

MALLIKAI

யாழ். குருங்கடி

அலுமினியம், செம்பு, பித்தனைப்

பாத்திரங்கள்

உற்பத்தி செய்யவர்கள்.

தகைஸமயும், வேலைத் திறனும்

உ. ருதிப்படுத்தப்பட்டவை.

யாழ் மேற்றல் இன்டஸ்றீஸ்

உருமூறை விலையம் செய்யுங்க.

தங்கம், வெளளி, குரேமியம் முதலியங்குரி

மூலாம் பூசுக்குப்போன்ற சுகள்

வேலைகளுக்கும் உத்தரவாத,

செய்யப்பட்டத.

உயர்தாமான வேலைப்பாடுகளைக் கூடுது.



**Yarl Metal Industries**

250, 254 K.K.S Road

Jaffna

TELE GRAM: YARL METAL

TELE PHONE: 7019

யாழ்ப்பாணம் 60, கல்துசியர் விதியில் வரிப்படி உ  
யல்விகை ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமி அவர்களுக்காக, யாழ் நாவலர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடி பெற்றது.